

ஜூன்
1995
June


தமிழர் தகவல்

TAMILS' INFORMATION

இதழ்
53
Issue

'லாஞ்டட்' பெற்ற
அகதிகள் மீண்டும்
இலங்கை
செல்ல முடியுமா?

3



தேர்தல் வாக்குறுதிகளை
முற்றாக
நம்பமுடியாத நிலை
இங்கும்!

5

பிள்ளைகளுக்கு
அடிக்கலாமா?
911
காத்திருக்கிறது!

7 & 14



இது ஒரு மாதாந்த தகவல் மஞ்சரி

A Monthly Information Digest

**தமிழர்
தகவல்**
TAMIL INFORMATION

Established
February 1991

P.O. Box - 3
Station 'F'
Toronto, On. M4Y 2L4

Phone: (416) 920-9250
Fax: (416) 757-7399

Produced by
Eelam Thamil
Information Centre
(ETHIC) of Toronto
&
Catholic Immigration
Bureau,
Scarborough Region

Published by
Thamil Information
Research Unit (THIRU)
&
Ahilan Associates

Editor in chief
Thiru S. Thiruchelvam

Associate Editor
Ranji Thiru

Assistant Editors
Sasi Pathmanathan
V. Vivekananthan

General Manager
S.T. Singam

Production Asst.
N. Kumaradasan

Circulation Assts.
P. Balakumar
P. Sivasubramaniam

Typesetting
Layout & Design
Ahilan Associates

Technical Support
Haran Graph &
V. L. Ananth

Printers
Ahilan Associates
(416) 920-9250

PUBLISHED
MONTHLY
4000 Copies

க ணடாவில் எல்லோருக்கும் தெரிந்த,
நன்கு பிரபலம்யான ஒரு
பொதுச்சொல் எதுவாக இருக்கும் என
நினைக்கிறீர்கள்?

தற்போதைக்கு அது 'வெல்ஃ்பெயர்' என்று
துணிந்து சொல்லலாம். சகல மொழி
பேசும் மக்களுக்கும் இது ஒரு பொதுச்
சொல்லாக அமைந்துவிட்டது.

வெல்ஃ்பெயர் என்றால் என்ன?

நலன்புரி என்பது அதன் நேரடி அர்த்தம்.
இங்கு, பொதுநல் உதவி என்று
அர்த்தப்பட, அரசாங்கத்தினால்
வழங்கப்படும் நிதியுதவி 'வெல்ஃ்பெயர்'
என்று அழைக்கப்படுகின்றது.

இத்தனைப் பெறுபவர்கள் யார்?

வருமானம் இல்லாதவர்கள், போதிய
வருமானம் பெறாதவர்கள், தொழில்
அற்றவர்கள், வறுமைக் கோட்டின் கீழ்
உள்ளவர்கள், முதியோர்கள் போன்றோர்
அரசாங்கத்தினால் வழங்கப்படும் இந்த
நிதியுதவியைப் பெறுகின்றனர்.

இந்த அடிப்படையில், கண்டாவுக்குப்
புதிநாகவுரும் அகதிகள், தங்களுக்கு ஒரு
வேலையைப் பெறும் வரை இந்த
'வெல்ஃ்பெயர்' உதவியைப் பெறுவது
தலிருக்க முடியாததாகவுள்ளது. ஆனால்,
ஒன்றாறியோ மாகாணத் தேர்த்தவில்
விபரல், கண்ணஷ்வேடிவ் கட்சியினர்
நடத்தும் பிரசாரத்தினைப் பார்க்கையில்,
இந்த 'வெல்ஃ்பெயர்' என்பதும் "பிச்சைக்
காசப்" பெறுவதற்காகவே அகதிகள்
கண்டா வருவது போன்றதாக
அமைந்திருப்பது வேதனைக்குரியது.

'வெல்ஃ்பெயர்' பணம் மாகாண அரசுக்கு
உட்பட்டது. கண்டா வருந் அகதிகள்
மற்றும் புதிய குடிவரவாளர்களில் அறுபது
வீதமானவர்களும் ஒன்றாறியோ மாகாணத்
தில் குடியேறுவதால் கணிசமான தொகை
இதற்குச் செலவிடப்படுகின்றது. இந்தக்
கொடுப்பனவுகளில் ஊழல், மோசடிகள்
இடம்பெறவில்லை என்றால் சுற்றுமிழாது.
அதற்காக, வெல்ஃ்பெயரிலேயே முழுத்
தேர்த்தலையும் தங்கவைத்து எந்தவொரு
கட்சியாவது வெற்றிபெற முனையுமானால்,
அது தனிமனிதனது அடிப்படை
தேவையில் கைவைத்ததாக அமையும்
ஆயத்தில் மாட்டிவிடும்.

ஒன்றாறியோவிலுவுள்ள மக்களில் பத்து
வீதத்தினர் மட்டுமே வெல்ஃ்பெயர்
பெறுகின்றார்கள் என்ற கணக்கினையும்,
இவர்களில் பெறும்பாலாளவர்கள்
கண்டாவின் 'சொந்தக்காரர்' என்று தமிழை
அழைத்துக் கொள்ளும் வெள்ளை
நிறத்தவர்களே என்ற உண்மையையும்
எவ்வும் மறந்துவிடக் கூடாது.

இவ்வாறான நிலையில், "வெல்ஃ்பெயருக்கு
லட்சக்கணக்கான டாலர்கள்
செவழிப்பதைக் கண்டிய வரியிறுப்பாளர்கள்

வெறுக்கிறார்கள்" என்றவாறு
அரசியல்வாதிகள் பிதற்றுவதைப்
பித்தலாட்டம் என்றே கூற விரும்புகின்றோம்.
புதிய குடிவரவாளர்களே இந்நாட்டின்
முதுகெலும்பாக இருக்கின்றார்கள் என்ற
உண்மையை அரசியல்வாதிகள் மறைத்து
வருவது ஏன் என்று தெரியவில்லை.

வெல்ஃ்பெயரில் இருப்பவர்களைச் சும்மா
இருந்து காலாட்டிக் கொண்டு
பணம்பெறுவதைத் தாம் அனுமதிக்கப்
போவதில்லை என்று கண்ணஷ்வேடிவ்
தலைவர் மைக் ஹரிஸ் தெரிவித்துள்ளார்.
தாங்கள் மாதாமாதம் பெறும்
வெல்ஃ்பெயருக்காக கட்டாய பிள்ளை
பராமரிப்பு, மரம் நடுதல், வீதிப் பராமரிப்பு,
சமூக நிறுவனங்களில் கடமை போன்ற
வேலைகளில் அவர்கள்
சடுபடுத்தப்படுவார்கள் என்றும் அவர்
கூறியுள்ளார். ஏன் இவ்வளவு பிரச்சனை?
இவ்வாறு செய்வதற்கும் பதிலாக,
அவர்களது வெல்ஃ்பெயரை நிறுத்திவிட்டு,
அந்தந்த வேலைகளையே சம்பளம்
வழங்கும் வேலைகளாக அவர்களுக்கு
வழங்கி விடலாமே!

விபரல் கட்சியும் கண்ணஷ்வேடிவுக்குச்
சனைத்தவர்கள்லை. சில மாதங்களுக்கு
முன்னர் குயின்ஸ்பார்க் மாகாண சபையில்
சோமாலியர்கள் பெறும் வெல்ஃ்பெயர் பற்றிக்
கண்முடித்தனமாகப் பேசி, அவர்களின் பகை
மையையும் பகரிங்கமான எதிர்ப்பையும் சம்பா
தித்தவர் விபரல் தலைவர் வின் மக்களைட்ட.
வெல்ஃ்பெயரில் பெறும் வெட்டு ஏற்படுத்து
வது இவர்களின் கொள்கைகளில் ஒன்று.

வெல்ஃ்பெயரில் இருப்பவர்கள் எவ்வும்
அதனை விரும்பிப் பெறவில்லை. வெல்ஃ்பெ
யர் பெறுவதற்கென்று எவ்வும் கண்டா
வரவுமில்லை. அரசாங்கங்கள் அவர்களுக்கு
வேலை வாய்ப்பை அளிக்குமானால்
அவர்கள் அடுத்த நிமிடமே வேலைக்குச்
செல்லத் தயாராகவிருக்கிறார்கள் என்பதை
அரசியல்வாதிகள் மறந்து விடுகின்றனர்.

ஆக மொத்தத்தில், வெல்ஃ்பெயரை
மையமாக வைத்து தேர்தலுக்கான
கட்சியாவது வெற்றிபெற முனையானால்,
கண்ணஷ்வேடிவ் தலைவர்கள் சடுபட்டுள்ளனர்.
மாஸியார் மருக்கள் சன்னடை போன்று,
வெல்ஃ்பெயரில் அதிகளவு வெட்டு
ஏற்படுத்துவது யார் என்ற வகையில் இரு
கட்சிகளும் தங்கள் பிரசாரத்தை
முன்னடைத்துச் செல்கின்றன.

ஒன்றாறியோவின் கடன் பஞ்சே இந்த
வெல்ஃ்பெயரினால் தான் ஏற்பட்டது
என்றவாறு மக்களை மூற்று முனைவது
நேரமையான அரசியல்லை. ஒருவகையில்,
இதுவும்கூட இந்தத்தேவை என்பதை
தலைவர்களுக்குப் புரியவைக்கவேண்டியது
வாக்காளர் கடமை.

எஸ். திருச்செல்வம்

**தமிழர்
தகவல்**
TAMIL INFORMATION

சென்னைத்தும்
பெற்றவரி 1991

முகமை
P.O. Box - 3
Station 'F'
Toronto, On. M4Y 2L4

போன் : (416) 920-9250
பக்ஸ : (416) 757-7399

தயாரியும்
சழுத்தமிழர் தகவல்
நிலையம் - ரொந்திரோ
&
கத்தோலிக்க
குடிவரவு நிலையம்
ஸ்காபரோ

வெளியீடு
தமிழர் தகவல்
ஆய்வுப் பிரிவு
&
அகிலன் அசோஷியேந்ஸ்

நிறுதம் ஆசிரியர்
எஸ். (திரு) திருச்செல்வம்

இலை ஆசிரியர்
நஞ்சி திரு

உதவி ஆசிரியர்கள்
சுகி பத்மநாதன்
வே. வி.வேகானாந்தன்

கோது முகாமையான
எஸ். ரி. சிங்கம்

தயாரியும் உதவியாளர்கள்
என். குமாரதாஸன்

வித்யோ உதவியாளர்கள்
ப. பாலகுமார்
ப. சிவக்கிருமணனியம்

ஒளி அஷ்ஜ
வாடுவாய்ம்
அகிலன் அசோஷியேந்ஸ்

தொழில்நுட்ப உதவி
ஹரன் கிளாப் &
வி. எஸ். ஆனந்த்

அச்சாய்சியும்
அகிலன் அசோஷியேந்ஸ்
(416) 920-9250

மாதாந்த வெளியீடு
4000 பிரதிகள்

க னடாவுக்கு அகதியாக வந்து,
அகதிநிலைக் கோரிக்கை ஏற்றுக்
கொள்ளப்பட்ட (accepted as a convention
refugee) ஒருவர், தமக்குரிய லான்ட்ட்
பத்திரம் கிடைத்த பின்னர், இங்கு
நிரந்தரமாக வசிக்கும் உரிமையை (per-
manent resident status) பெறுகின்றார்.
இவ்வாறு அந்தஸ்துள்ள வேளையில்,
தமக்கு லான்ட்ட் பத்திரம்
இருக்கின்றுமிழையால் தம்மால் திரும்பவும்
கண்டாவுக்குள் வருமுடியுமென்று
நம்பிக்கையில், அவரால் தமது சொந்த
நாட்டுக்குப் பயணம் செய்ய முடியுமா?

சட்டப்படி ஒரு அகதி அந்தஸ்துப் பெற்றவர்
அவ்வாறான பயணத்தை மேற்கொள்வது
ஷிக்கும் ஆயத்தானது. இதனால் அந்த
நயறு அகதிநிலைக் கோரிக்கையில்
தெரிவிக்கப்பட்ட விபரங்கள் 'நம்பத்
தகுந்தவையற்றவை' என்ற ஒரு
நிலைப்பாட்டுக்கு வர அரசுக்குக்
காரணமுண்டு. அதன்மூலம் ஏற்கனவே
பெற்ற அகதி அந்தஸ்தினை இழக்கலாம்.

இலங்கையர்கள் பலர் இவ்வாறு தங்கள்
நாட்டுக்குப் பயணம் செய்வதை
கொழும்பிலுள்ள கண்ணியத் தூதரகமும், பல
விமானக் கம்பனிகளும் கண்ணிய அரசின்
கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளன.
கடந்த மாதத்தில் பல ஆங்கிலத்
தினசரிகளில் இது முக்கியமான ஒரு
செய்தியாகவும் இடம்பெற்றுள்ளது.

கண்டாவிலுள்ள எந்தவொரு விமான நிலை
யத்திலிருந்தும் பயணத்தை ஆரம்பிக்கும்
போது, அந்தப் பயணம் தொடர்பான
விபரங்கள் சம்பந்தமிடவரது கடவுச்
சீட்டில் (பாஸ்போர்ட்டில்) எழுதப்படுவே
தில்லை. ஆதலால், தங்களது வெளிநாட்டுப்
பயணம் பற்றி எதுவும் கண்ணிய அரசுக்கோ
அல்லது குடிவரவு அதிகாரிகளுக்கோ
தெரியவராது என்று பலரும்
நினைக்கின்றனர். இது முற்றிலும் தவறாகும்.
வெளிநாட்டுப் பயணம் செய்யும்
ஓவ்வொருவரும் தங்களது பயணத்துக்கான
விமானச் சீட்டினைப் பெறும்போது தங்களது
கடவுச் சீட்டினையும், கண்ணிய குடிவரவு
அந்தஸ்தினை நிருபிக்கும்
ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
அப்போது பெறப்படும் சகல விபரங்களும்
அரசாங்கத்தினால் பெறப்படுகின்றன. இதன்
மூலம் கண்டாவிலிருந்து வெளியே செலவும்
ஓவ்வொருவர் பற்றிய விபரமும்
உடனுக்குடன் கிடைத்து வருகின்றது.

அதுமட்டுமல்லது, பல சமயங்களில் கண்ணிய
லான்ட்ட் பத்திரங்களையும், பிரஜாவுரிமைப்
பத்திரங்களையும் உண்மையானவைதானா
என்று உறுதி செய்வதற்காக கண்ணிய
அதிகாரிகளுக்கே விமானக் கம்பனிகள்
அனுப்புகின்றன. இந்த விபரங்களை
வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளும்
ஓவ்வொருவரும் நினைவில் வைத்திருக்க
வேண்டும்.

அகதியாக வந்து 'லான்ட்ட' பெற்ற ஒருவர் சொந்த நாட்டுக்கு பயணம் செய்யலாமா?

கண்டாவில் ஒருவருக்கு அகதி அந்தஸ்துக்
கொடுப்பதற்கான முக்கிய காரணம், அவர்
தமது சொந்த நாட்டில் உயிராபத்துக்கு
உள்ளாசியிருக்கிறார் என்பதுவே. ஒவ்வொரு
அகதியும் தமது 'சுயதரவும் பத்திரத்தில்'
(Personal Information Form) இவ்வாறு
எழுதி உய்யிட்டுள்ளார். இந்த
அடிப்படையிலேயே விசாரணைகள்
நடைபெற்று, அவர் தமது 'கதை'யில்
தெரிவித்திருந்த விபரங்கள் நம்பத்
தகுந்தவை என்ற அடிப்படையில் மனு
ஏற்றுக்கொள்ளப்பட்டு அகதி அந்தஸ்து
வழங்கப்படுகின்றது. இதனை ஒரு
வசனத்தில் சொல்வதானால், 'அகதியாக
வந்தவர் தமது சொந்த நாட்டுக்குச்
சென்றால் அவருக்கு உயிராபத்து உண்டு'
என்று குடிவரவு அகதிகள் சபை ஏற்றுக்
கொள்கின்றது. அதனின்னாலே அவருக்கு
நிரந்தரக் குடியிருமைப் பத்திரம் (லான்ட்ட்
பேப்பர்) வழங்கப்படுகின்றது.

இவ்வாறாக அகதிநிலை ஏற்றுக்கொள்ளப்

Sri Lankan refugee claims questioned

Documents from the Canadian High Commission in Sri Lanka raise questions about the credibility of the refugee claims from the country. The documents indicate that Sri Lankans granted refugee status in Canada are returning by the hundreds for visits to countries from which they fled. Refugees must not return to the country without good reason or face losing their status. The documents say that of 1,439 persons referred to the commission by airlines for document verification in 1994, more than one-third were Canadian permanent residents landed after claiming status from Sri Lanka.

பட்ட ஒருவர், 1989ம் ஆண்டு ஜனவரி
முதலாம் திகதிக்குப் பின்னர் வந்தவராயின்
அவரது லான்ட்ட் பத்திரத்தில் CR
(Convention Refugee) என்று குறிப்பிடப்
பட்டிருக்கும். 1986 மே மாதத்துக்கும் 1988
ஏசும்பி 31ம் திகதிக்குமிடைப்பில்
வந்தவராயின் DC (Designated Class) என்று
குறிப்பிடப்பட்டிருக்கும். இவர்களில் முதலாம்
வர்க்கத்தினர் தங்களது சொந்த நாட்டுக்குப்
பயணம் மேற்கொள்ள முடியாதவர்கள்
என்று கூறப்படுகின்றது. ஆனால் இரண்டாம்
வர்க்கத்தினரும் அகதிகளாக
வந்தவர்களால் அவர்களும் சொந்த
நாட்டுக்குச் செல்ல முடியாது என்று சில
அதிகாரிகள் சொல்லின்றனர். எனினும் இது
பற்றி அறுதியிட்டு எவ்வாலும் சொல்ல

முடியாதுள்ளது.

அகதியாக வந்தபோது தமக்குத் தமது
சொந்த நாட்டில் உயிராபத்து என்று கூறிய
ஒருவருக்கு, அவர் ஏற்கப்பட்ட பின்னர்,
அந்த அபாயம் எவ்வாறு நீங்குகின்றது?
என்பதுவே முன்னால் வைக்கப்பட்டுள்ள
கேள்வி. லான்ட்ட் கிடைத்த பின்னர்
தங்களது சொந்த நாட்டுக்குச் சென்று
திருமணம் புரிந்து, மனைவியை இவர்களால்
எவ்வாறு ஸ்பெஷல்ஸ் செய்ய முடியும்?
தங்கள் உயிரினர்களின் நன்மை
தீமைகளுக்கு எவ்வாறு இவர்களால்
சென்றுவர முடிகின்றது? இந்தக்
கேள்விகளுக்கான பதில்கள் மழுப்பலாக
அமையும்போது அல்லது முன்னுக்குப் பின்
முரணாக அமையும்போது, அகதிநிலைக்
கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்ட
விடங்கள் சவாலுக்கு உள்ளாகின்றன.

இது தொடர்பாக 'கண்ணியன் பிரேஸ்'
தகவலை மேற்கொள் காட்டி 'குளோப்
அன்ட் மெய்ல்' பத்திரிகை கடந்த மாதம்
நாள்கால் தீக்தி வெளியிட்ட ஒரு செய்தி
இந்தப் பக்கத்தில் பெட்டிச் செய்தியாக
இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தியில்
தெரிவிக்கப்பட்டுள்ள விபரம் இதுதான்:

"இலங்கையிலுள்ள கண்ணியத்
தூதரகத்திலிருந்து கிடைக்கப்பெற்றிருக்கும்
ஆவணங்கள் மூலம், இலங்கையரது அகதி
நிலைக் கோரிக்கையின் நம்பத்தகுந்த
தன்மை கேள்விக்குரியதாகியுள்ளது.

கண்டாவில் அகதிநிலை ஏற்றுக்
கொள்ளப்பட்ட பல நூற்றுக்கணக்கான
இலங்கையர்கள் தாங்கள் புறப்பட்ட தங்கள்
நாட்டுக்குப் பயணங்கள் மேற்கொள்வதை
மேற்குறிப்பிட ஆவணங்கள்
தெரியப்படுத்தகின்றன. அகதியாக ஏற்றுக்
கொள்ளப்பட ஒருவர் சரியான காரணமின்றித்
தமது சொந்த நாட்டுக்குப் பயணம்
மேற்கொள்ள முடியாது. இதனை மீறினால்
அவர் தமது வசிப்பிட உரிமையை
இழுக்கக்கூடும்.

கடந்த ஆண்டில் பல விமானக் கம்பனிகளும்
மொத்தம் 1,439 பயணிகளது பயணப்
பத்திரங்களை உறுதி செய்வதற்காக
கண்ணியத் தூதரகத்திடம் சமர்ப்பித்திருந்தன.
இவர்களில் முன்னிலொரு பகுதிக்கு
அதிகமானவர்களும் இலங்கையிலிருந்து
கண்டாவில் கொரிக்கையின்றன
அதிகாரிகளுக்கே விமானக் கம்பனிகளுக்கே
ஏற்கப்பட்ட பின்னர் லான்ட்ட் பெற்றவர்கள்"
என்று அந்தப் பத்திரிகைச் செய்தி மேலும்
(மறுபக்கம் பார்க்க)

வள்ளி

ஒன்றாறியோ வைத்திய வசதியின் அகதிகள் சேவையில் மாற்றங்கள்

Health Insurance coverage for Refugees in Ontario

புதிதாகக் கண்டாவந்து அகதிநிலை கோரியிருப்பவர்களில் ஒன்றாறியோவில் வசிப்பவர்களுக்கான வைத்திய வசதி, மருந்துவாப் பொறுப்புகளைக் கடந்த ஏரல் மாதம் முதலாம் திகித்தியிலிருந்து கண்டிய மத்திய அரசு பொறுப்பேற்றுள்ளது. இதற்கு முன்னர் அகதிநிலை கோரியிருப்பவர்கள் உட்பட அனைவரது வைத்திய சேவைகளும் ‘ஒழுங்கு’ எனப்படும் ஒன்றாறியோ வைத்திய வசதித் திட்டத்தின்கீழ் கவனிக்கப்பட்டு வந்தது.

மத்திய அரசு தனது பங்கினை மாகாண
அரசுக்குச் சரியாக வழங்கவில்லையென்ற
குற்றச் சாட்டினையுடைத்து, குறிப்பிட்ட அகதிக்
கோரிக்கையாளர்களுக்கான வைத்திய
வசதிகளை மட்டும் மத்திய அரசு
பொறுப்பேற்றது. ஆனால், ஒருவர் அகதியாக
ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னர், அவர்
ஒன்றாற்றியோவில் வசிப்பாரானால் அவருக்கு
‘ஓஹப்’ வழங்கப்படும். இதில் எந்த
மாற்றமுமில்லை. இதனால் அகதி நிலைக்
கோரிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்
மத்திய அரசின் வைத்திய வசதியானது,
இடைக்கால வசதி என்று

அழைக்கப்படுகின்றது.

இந்தத் திட்டத்திற்கமைய, அகதிநிலைக் கோரிக்கையாளர்களுக்குக் கட்டுப்பாடான மட்டுப்படுத்தப்பட்ட மருத்துவ வசதி மட்டுமே வழங்கப்படுகின்றது. இவை அவசியமான அவசரமான சேவைகள் என்று கூறப்படுகின்றது. புதிதாகக் குடியேறியவர் ஒருவர் கட்டாயம் செய்ய வேண்டிய மருத்துவ சோதனை (எக்ஸ் ரே, இரத்த சோதனை, சிறுநிர்ச் சோதனை போன்றவை) களையும் இது உள்ளடக்கும். அகதி மனு நிராகரிக்கப்பட்டு அப்பீல் தீர்ப்பினைக் காத்திருப்போர் அல்லது வேறு விதமான மனுக்களின் அடிப்படையில் தீர்ப்பினை எதிர்பார்த்திருப்போரும் இந்த மத்திய அரசின் திட்டத்தில் அடங்குவர். ஆதலால் Revised அல்லது Rejected Claimants ஆகியோர் இதனால் பலன்டைய முடியும்.

அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட அகதிகளுக்கும் இச் சேவை பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அனால், குடும்ப உறவினர்களால் ஸ்பெஷல்ஸர் செய்யப்படுப் பதிகாகக் கண்டா வந்து

அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட அகதிகளுக்கும் இச்சேவை பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், குடும்ப உறவினர்களால் ஸ்பெர்ஸ்ஸர் செய்யப்பட்டுள்ள பகிராகக் கண்டா வங்கி

**தொலைபேசித் திருத்த வேலைகளுக்கு
பெப்பாவரி மாதக்கிலிருந்து கட்டணம்**

உங்கள் விடுகூலிலுள்ள தொலைபேசிகளின் திருத்த வெலைகள், பழுதடைந் வயர்களைத் திருத்தல், பொருத்தல் போன்றவைகளுக்கு தொலைபேசி நிறுவனான ‘பெல் கனா’ கட்டணம் அறவிடும் திட்டத்தை அறிமுகம் செய்யவள்ளது. ‘கனடிய ரேடியோ தொலைத்தொடர்பு கமிஷன்’ அமைப்பு இதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

அடுத்த வருடம் பெற்றவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து புதிய கட்டளைத் திட்டம் அமலுக்கு வருமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் மேற்கொல்லப்பட்ட வேலைகளுக்குக் கட்டளைமாக முதலாவது ஒரு மணி நேரத்துக்கு 91 டாலர்கள் அறிவிப்படும். அதற்கு மேலதிகமாக வரும் ஒவ்வொரு நிதிகளைந்து நிமிடங்களுக்கும் 18 டாலர்கள் அறிவிப்படும். இதன்படி, மேலதிகமான ஒவ்வொரு மணித்தியாலத்துக்கும் 72 டாலர்கள் கட்டளைமாக 'பெல் கனடாவினால் பெறப்படும்.

இந்தக் கட்டண விதித்தினை ‘பராமரிப்புச் செலவு’ என்று நிறுவனம் தெரிவிக்கின்றது. தொலை பேசிப் பாவளையின் வேறு பல சேவைகளுக்குக் கட்டணத் திட்டத்தை அதிகரிக்க ‘பெல் கணா’ முதலில் முயற்சித்தது. இவற்றுள் ஒன்று, உள்ளூர் சேவைகளுக்குக் கட்டணம் அறவிடுவது. ஆனால் கழிவுள் அதற்கு அங்கீகாரம் வழங்கவில்லை. இறுதியில் பராமரிப்புச் செலவுக்குக் கட்டணம் விதிக்க அனுமதி வழங்கப்பட்டது.

தொலைபேசிப் பாவனையாளர் ஒருவர் தமது வீட்டுக்குள்ளிருக்கும் தொலைபேசி வயர்களைத் திருத்த, அல்லது புதிதாக மாற்றி அமைக்க 'பெல் கணா' ஊழியர்களை அழைக்கும் பட்சத்திலேயே கட்டணம் அறவிடப்படும். வேறு தனியார் நிறுவனங்களின் ஊழியர்களையும் அழைத்து மேற்கொண்டு பராமரிப்பு வேலைகளைக் கவனிக்கலாம். கட்டாயமாக 'பெல் கணா' ஊழியர்களையே இதற்கு அழைக்க வேண்டுமென்று சட்டம் கிடையாது. இப்புதிய நடைமுறையால் இதுவரை இலவச சேவை பெற்றுவந்த கமார் ஏழு மில்லியன் தொலைபேசிப் பாவனையாளர் பாதிப்படவேர்.

ஒன்றாறியோவில் குடியேறியுள்ளவர்கள் எந்தவாரு வசதித் திட்டத்திற்குள்ளேம் உடனடியாக அடக்கப்பட மாட்டார்கள். இவர்கள், முதல் தொண்ணாறு நாட்களும் தங்கள் சொந்தச் செலவிலேயே வைத்திய வசதிகளைக் கவனிக்க வேண்டும்.

தொண்ணாறு நாட்களின் பின்ற, தாம் ஒன்றாறி யோவில் குழியிருந்தவர்கள் என்பதைச் சட்டபூர்வமாக நிருபித்தால் அவர்களுக்கு ‘ஹிப்’ அட்டை வழங்கப்படும்.

ரொற்றுப் பகுதிகளில் வசிக்கும் புதிய அகதிகஞ்சகான வைத்திய வசதிப் பத்திரிகைளை இங்குள்ள குடிவரவத் திணைக்கள் அலுவலகங்கள் வழங்கி வருகின்றன. இதனைப் பெறுவதற்குப் புதியவர்கள் அங்குமின்குமாக அலைந்து திரிய வேண்டியுள்ளது. அத்துடன் புதியவர்கள் பலருக்கு ஆங்கிலத்தில் போதிய பிரிச்சயமில்லாததால், அவர்கள் தம்முடன் இன்னொருவரையும் அமைத்துச் செல்ல வேண்டியுள்ளது. இது நடைமறையில் சாத்தியமற்றதாகவுள்ளது.

1995 ஏப்ரல் முதலாம் திங்கதிக்குப் பின்னர்
வரும் அகதிகளும் இந்தப் புதிய
நடைமுறைக்குள்ளாகின்றனர். மத்திய
அரசினால் வழங்கப்படும் இடைக்கால
மருத்துவ அட்டை புகைப்படத்துன் ஈடுபயது.
அத்துடன் ஆகக்கடியது ஹராண்டுக்குச்
செல்லுபடியாகும். மேலதிக விராஸ்கள் பெற
விரும்பின் குடிவராவத் திணைக்களத்துடன்
416-973-4444 இலக்கத்தில் தொடர்பு
கொள்ளலாம்.

ಅಕತ್ತಿಯಾಕ ವಂತು...

(மன்றக்குத் தொடர்ச்சி)

தெரிவிக்கின்றது. தமிழர்கள் கொழும்பில் பாதுகாப்பாக வாழ முடியும் என்றும், அங்கு இவர்களுக்கு உயிராபத்து இல்லை என்றும் காரணங்கள் காட்டிப் பெறுஞ்செலக்கூடியானவர்களினது அகதிநிலைக் கோரிக்கைகள் கடந்த பல மாதங்களாக நிராகரிக்கப்பட்டு வருவதையும் இங்கு நாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். கண்டாவிள் மற்றொரு ஆங்கிலப் பத்திரிகை யிகவும் துவேசம் கக்கும் வகையில் இது தொடர்பாக ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. அகதிகளுக்கும் புதிய குழவரவளர்களுக்கும் எதிராகச் செயற்பட்டு வரும் கண்டாவிள் சீர்திருத்தக் கட்சி (Reform Party) யின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இது பற்றிக் கருத்து வெளியிடுகையில், தங்கள் சொந்த நாட்டுக்குப் பயனாக செய்யும் சகல அகதிகளும் கண்டிய நிறந்தரக் குடியிருமை அந்தஸ்தினை ரத்துச் செய்து நாடு கடத்த வேண்டும் என்று கூறியுள்ளார். அத்துடன் அவர் நிறுத்திவிடவில்லை. இவ்வாறு சொந்த நாட்டுக்குப் பயனாக செய்யவர்கள் கண்டாவில் பிரஜாவுரிமை பெற்றிருந்தால் அதனையும் ரத்துச் செய்ய வேண்டும் என்று சொல்லியுள்ளார்.

ஒன்றாறியோ மாகாணத் தேர்தலில் 'மிகநெருக்கமான' மரதன் ஓட்டம்!

ஒன்றாறியோ மாகாண சபையின் 130 ஆசனங்களுக்குமான தேர்தல் இம்மாதம் 8ம் திகதி நடைறவுள்ளது. எல்லாமாக மொத்தம் 652 அபேசகர்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இதற்கு முன்னர் ஒன்றாறியோ மாகாண சபைத் தேர்தலில் இவ்வளவு தொகையானவர்கள் போட்டியிடவில்லை. 1990ல் நடைபெற்ற தேர்தலில் 615 பேர் மட்டுமே போட்டியிட்டிருந்தனர்.

விபரல், கன்ஸர்வேடிவ், என். டி. பி ஆகிய மூன்று பிரதான கட்சிகள் சகல தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. ஆகவே 390 அபேசகர்கள் பிரதான கட்சிகள் சார்பில் களத்தில் நிற்கின்றனர். மிகுதி 262 பேரும் சிறு கட்சிகள் சார்பி வும், உத்ரிகளாகவும், சுயேட்சையாளர் களாகவும் போட்டியில் நிற்கின்றனர்.


கடந்த ஏப்ரலில் தேர்தலுக்கு நாள் குறிக்கப்பட்டபோது, விபரல் கட்சி 52 வீத மக்கள் ஆதரவையும் பெற்று வெகு முன்னியில் நின்றது. ஆனால், தற்போது இக்கட்சிக்கான மக்கள் ஆதரவு 40 முதல் 44 வீதத்துக்கு வந்துள்ளது. மிகவும் பின்னால் நின்ற கன்ஸர்வேடிவ் கட்சி எதிர்பாராத வகையில் முன்னேற்றம் கண்டுள்ளது. என். டி. பி முன்னாம் இடத்தில் நிற்கிறது. ஆனாலும் இறுதி நேரத்தில் தம்மால் முன்னுக்கு வரமுடியுமென்ற நம்பிக்கையை இழக்காது முதல்வர் பொப் ரே குறாவளிப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். கட்சி முழுவதும் அவரிலேயே தங்கியிருப்பது நன்கு தெரிகின்றது.

ரோறன்றோ பெருந்கறப் பகுதியில் (Greater Toronto Area) 37 தொகுதிகள் உண்டு. இப்பகுதியில் நடத்தப்பட்ட கணிப்பீடில் கன்ஸர்வேடிவ் முதலாமித்தில் (மே 30ம் திகதி) நின்றது. இருப்பினும் மூன்று கட்சிகளினதும் தலைவர்களான மைக் ஹாரிஸ் (கன்ஸர்வேடிவ்), வின் மக்லெஸ் (விபரல்) பொப் ரே (என். டி. பி) ஆகியோரில், மிகவும் பிரபலமான தலைவராக மக்கள் மத்தியில் பொப் ரே திகழ்ந்து வருகின்றார். இதுவும் மக்கள் கருத்துக் கணிப்பீடு தரும் தகவலே. இவர் ஒரு நேர்மையான அரசியல்வாதி என்பதும் (Gentleman Politician), தேர்தலுக்காக வாக்குறுதிகளை அளிவிசீச மாட்டார் என்ற பொதுமக்களது அபிவிருத்தமுமே பொப் ரேயை முன்னித் தலைவர் என்ற ஸ்தானத்தில்

வைத்துள்ளது.

"எனது அரசு ஆரம்பித்த திட்டங்களைத் தொடரச் சந்தர்ப்பம் தாருங்கள். மக்களின் அத்தியாவசியமான மருந்து வசதி, கல்வி வசதி, தொழில் வசதி ஆகியவை எனது அரசினால் தொடர்ந்து பேணப்படும்" என்று என். டி. பி தலைவரான பொப் ரே கூறிவருகின்றார்.


ஆனால் மற்றைய இரண்டு கட்சிகளின் தலைவர்களும் எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்றித் தாம் முதல்வராக வந்துவிடவேண்டும் என்பதில் கண்ணும் கருத்தமாக இருந்து வருகின்றனர். கவர்ச்சியான தேர்தல் விஞ்ஞாபனங்கள், சொகுசான ஊர்திகளில் திக்கிழையும் என்று தேர்தல் சந்தை, கடை விரித்து 'ஜமாய்க்கின்றது. வெல்ஃபெயர் இவர்களது கருப்பொருள். வரிகுறைப்பு, தொழில் வாய்ப்பு, கார் இன்குரனல் குறைப்பு, போட்டோ ராடர் நீக்கம், வீட்டு வாடகைச் சட்ட மாற்றம், குடியிருப்பாளருக்குப் பாதுகாப்பு என்று



நீக்கப்படும் என எதிர்பார்க்கின்றனர். இதனால் மாற்றம் ஒன்று அவசியம் என்பது பலர்தும் கருத்து. மத்திய ஆட்சியில் விபரல் இருப்பதனால், மாகாணத்துக்கும் விபரல் வந்தால் பல அனுகூலங்கள் ஏற்படலாம் என்பது சிலரது நம்பிக்கை.

கடந்த பத்தாண்டுகளாக விபரலும், என். டி. பி யும் ஆட்சிசெய்து மாகாணத்தைக் குடிச்சுவராக்கி விட்டார்கள்; கன்ஸர்வேடிவ்வுக்கு ஒரு தடவை சந்தர்ப்பம் (எதற்கு? அதற்குத் தானா?) கொடுத்தால் என்ன என்பது வேறு

அடுத்த முதலமைச்சர் பெண்ணோ? ஆணா?



வாக்குறுதிகள் 'அலைவரிசை'யில் ஒடியோடிப் பறக்கின்றன.

தேர்தல் என்றால் இலங்கை என்ன? இந்தியா என்ன? ஒன்றாறியோ என்ன? அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒரே ரகம்தான்!

பொப் ரே அரசினால் கொண்டுவரப்பட்டு அமலினிருக்கும் "சோலீயல் கொண்ட்ராக்ட்" என்படும் வேலைநாள் குறைப்பினால் பாதிக்கப்பட்ட மக்கள், வேறு கட்சி ஆட்சி மாத்தில் ஏறினால், அந்த "சோலீயல் கொண்ட்ராக்ட்"



சிலரின் கேள்வி.

என். டி. பி யின் சொல்லும் செயலும் ஒன்றாகவிருந்தது. செய்ய முடியாதவை கணை ஒருபோதும் அவர்கள் வாக்குறுதி யாக வழங்கவில்லை. இடதுசாரிச் சிந்தனை கொண்டவர்கள். நாடே ஒட்டாண்டியாகியிருந்த நிலையில் ஆட்சிக்கு வந்தவர்களால் வேறு என்ன தான் செய்திருக்க முடியும் என்பது ஒரள் வுக்கு விஷயம் தெரிந்தவர்களின் வாதம். மேற்கூறப்பட்ட மூன்று தரப்பினரையும் கொண்டதே வாக்காளர் படை. (மறுபக்கம் பார்க்க)

ஒன்றாறியோ மாகாண தேர்தல்: இம்மாதம் 7 திகதி வரையும் வாக்காளராகப் பதிவுசெய்யலாம்

நீங்கள் ஒரு கண்டியம் பிரஜையா? இந்த மாதம் எட்டாம் திகதி நடைபெறும் ஒன்றாறியோ மாகாணத் தேர்தலில் நீங்களும் வாக்களிக்க உரிமையுண்டு. இன்னும் நீங்கள் உங்களை ஒரு வாக்காளராகப் பதிவில்லையானால் இந்த மாதம் 7ம் திகதி வரை பதிவு செய்யலாம் என்பதை மற்றுத்துவிட வேண்டாம்.

கடந்த தேர்தலில் வாக்களிக்க ஒருவரது பெயர் கட்டாயமாக வாக்காளர் படியிலில் இருக்குமென்று திட்டவட்டமாகக் கூறமுடியாது. வாக்காளர் படியிலைத் திருத்தி அமைக்கும் நீண்டில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் உங்கள் வீட்டுக்கு வரும்போது இதனை நீங்கள் பார்வையிடமுடியும். ஆனால், அந்த நாட்கள் கடந்த மாதத்தில் முடிவுடைந்து விட்டன. எனவே, இனி நீங்கள் தான் உங்கள் பகுதித் தேர்தல் கந்தோருக்குச் சென்று உங்கள் பெயரைப் பதிவுசெய்ய வேண்டும்.

தேர்தலில் வாக்களிப்பதற்கு ஒருவர் வாக்காளராவதற்கு மூன்று நிபந்தனைகள் உண்டு. நீங்கள் கண்டியம் பிரஜையாக இருக்க வேண்டும்; 18 வயதுக்கு மேற்பட்ட வராக இருக்க வேண்டும்; ஒன்றாறியோ மாகாணத்தில் ஆகக் குறைந்தது ஆறு மாதங்களாவது குடியிருந்திருக்க வேண்டும். இதன்படி, இந்த மாதம் 7ம் திகதி கண்டியம் பிரஜையாகும் ஒருவர்கூட 8ம் திகதிய ஒன்றாறியோ மாகாண சபைத் தேர்தலில் வாக்களிக்க முடியும்.

ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் தேர்தல் அலுவலகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஞாயிற்றுக்கிழமை தவிர்ந்த மற்றைய ஆறு நாட்களிலும் இவை காலை பத்து மணி முதல் பிற்பகல் எட்டு மணி வரை திறந்திருக்கும். உங்களின் பிரஜாவரிமை அடையுன் நீங்கள் அங்கு சென்று வாக்காளராகப் பதியலாம். பதிவு முடிவுடைந்த பின்னர் Certificate of vote

என்பதும் பத்திரிம் உங்களுக்குத் தரப்படும். அதில் உங்களு வாக்களிப்பு நிலையத்தின் முகவரியும், அதன் இலக்கமும் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்தப் பத்திரிகை உங்களுடன் வாக்களிப்பு நிலையத்துக்கு எடுத்துச் செல்லுமாறு கேட்கப்படுகின்றிருக்கன.

உங்கள் தொகுதிக்கான தேர்தல் அலுவலகத்தின் முகவரியையும் தொலைபேசி இலக்கத்தையும் தெரிந்துகொள்ள 416-754-8683 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண் டால் பெற்றுக்கொள்ளலாம். ரொற்றுப்போ பெருந்திரில் 37 தொகுதிகள் உண்டு. இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான அலுவலக கங்களும், தொலைபேசி இலக்கக்கங்களும் உண்டு (உதாரணம்: சென் ஜோர்ஜ்-சென். டேவிட்: 515-7928; ஸ்காபரோ மேற்கு: 416-759-6903; மிலிஸாகா கிழக்கு: 905-281-1103).

குறிப்பிடப்படாத தொகுதியில் வசிக்கும் ஒன்றாறியோ வாக்கியான ஒருவர் தேர்தலில் வாக்களிக்க விரும்பினால் 1-800-668-2727 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம். வாக்காளராகப் பதிவு செய்யாத ஒருவர், தேர்தலன்று தமது பிரஜாவரிமை அடையுடனும், தாம் அப்பகுதியில் வசிப்பவர் என்ற சான்றுடனும் வாக்களிப்பு நிலையத்துக்குச் சென்றால் அவர் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்.

ஒன்றாறியோ மாகாணத் தேர்தலில்...

(முன்பக்கத் தொர்ச்சி)

இவர்களில் ஏறத்தாழ அறுபது வீதமானவர்கள் அடுத்த ஆட்சியைத் தீர்மானிக்கப் போகின்றார்கள்.

முன்னைய தேர்தல்களிலும் பார்க்க இவ்வநூட்த தேர்தல் மிகவும் குடிபிடித்துள்ளது. பல்வேறு சிறுபான்மை இனத்தவர்களும் போட்டியிடுவது சிறப்பான அம்சம். விபரல் சார்பில் ஸ்காபரோ-எல்ஸ்மெயர் தொகுதியில் தமிழர் ஒருவரும், டொன்மில்ஸ் தொகுதியில் என். டி. பி. சார்பில் தமிழர் ஒருவருமாக இரண்டு தமிழர்கள் போட்டியிடுவது முக்கியமான ஒரு அரசியல் நிகழ்வாகும். இருவரில் ஒருவராவது வெற்றி பெறுவார்களானால், அதுவே ஓர் சாதனையாக தமிழர் சரித்திருத்தில் எழுதப்படலாம்.

மே மாதக் கடைசிவார் நிலைவரத்தின்படி, விபரல் அல்லது கன்ஸர்வேடிவ் கட்சியை ஆட்சியைக் கைப்பற்றக்கூடியதாக இருந்தது. இரண்டு கட்சிகளும் தங்கள் தலைவரே அடுத்த முதல்வர் என்று அவர்களை அறிமுகம் செய்து வருகின்றன. 50 வயதான மைக் ஹரிஸா அல்லது 52 வயதான வின் மக்களெடுத்த முதல்வர் என்பது எட்டாம் திகதி இருவதான் தெரியவரும்.

எந்தவொரு கட்சியாவது 66 ஆசனங்களில் வெற்றியெற்றால் தனிகட்சியாக ஆட்சிப்பட ஏற்றுமுடியும். இல்லையேல், பலம் குறைந்த ‘சிறுபான்மை’ அரசாகவே அது அமையும். அல்லது கூட்டரசாங்கம் ஒன்று உருவாக்கப்படலாம். அதிலும், யார் யாருடன் கூட்டுச் சேருவது எதனையுமே திட்டவட்டமாகக் கூறமுடியாதுள்ளது.

இருப்பினும், இந்தத் தேர்தலுக்கான மரதன் ஒட்டத்தில் இரு அணிகள் நெருக்கமாக, மிகவும் நெருக்கமாக ஓடிக்கொண்டிருப்பது மட்டும் தெரிகின்றது. முடிவு- பத்திரிகைகள், வாணோலி, தொலைக்காட்சிகளின் கையிலா? அல்லது வாக்காளப் பெருமக்களின் புள்ளடிகளிலா?

‘லீகல் எஃட்’ டில் மேலும் பல வெட்டுகள் விரைவில்!

ஏற்கனவே தனது சேவையில் பல்வேறு வெட்டுகளையும் கொண்டு வந்திருக்கும் ‘ஒன்றாறியோ லீகல் எஃட்’ திட்டம், நிதி நெருக்கடி காரணமாக மேலும் பல வெட்டுகளைக் கொண்டுவருவது பற்றித் தீவிரமாக ஆலோசித்து வருகின்றது.

ஏழைகளுக்கும், வருமானம் குறைந்தவர்களுக்கும் உதவுவெளக் கொண்டு வந்திருக்கும் ‘ஒன்றாறியோ லீகல் எஃட்’ திட்டம், நிதி நெருக்கடி காரணமாக மேலும் பல வெட்டுகளைக் கொண்டுவருவது பற்றித் தீவிரமாக ஆலோசித்து வருகின்றது.

அன்றைக் காலங்களில் வேலையிழப்போர் தொகை அதிகரிப்பதும், பெருமளவிலானவர்கள் வெல்ஃபெயர் பெறச் செல்வதாலும், அவர்களுக்கான நிதியில் ஓரளவுக்கு ‘வெட்டு’ ஏற்படுத்த அதிகாரிகள் விரும்புகின்றனர்.

அன்றைக் காலங்களில் வேலையிழப்போர் தொகை அதிகரிப்பதும், பெருமளவிலானவர்கள் வெல்ஃபெயர் பெறச் செல்வதாலும், அவர்களுக்கான சட்ட நிதியுதவியைக் கவனிக்க வேண்டிய கட்டாயம் ‘லீகல் எஃட்’ அலுவலகத்துக்கு ஏற்பட்டுள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடி அதிகரிக்குமானால் இந்தத் திட்டம் மோசமாகப் பாதிப்படையக்கூடும்.

முக்காரினருக்கு மழுங்கப்படும் ‘லீகல் எஃட்’ சேர்ட்டிபிக்கட் ஒவ்வொன்றும் 930 டாலர்களைக் கொண்டதாக அமையும் என மதிப்பிடப்பட்ட போதிலும், அது 968 டாலராக அதிகரித்துள்ளது. அடுத்தாண்டில் இது 978 டாலராகலாம் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அடுத்தாண்டுக்கு ‘லீகல் எஃட்’ கூட்டுச் சேர்ட்டிபிக்கட் ஒன்று கணக்கிடப்பட்டுள்ளது.

அடியைப்போல அண்ணன் தமிழகத் துவான்; அடியாத மாடு படியாது;
Spare the rod and spoil the child
எனப்படுகின்ற எத்தனையோ
யழோமாழிகளுக்கு மத்தியில்தான் நாம் இந்த
நாட்டுக்கு வரும்வரை வாழ்ந்து வந்தோம்.
பிள்ளை வளர்ப்பு என்றால் அடித்துத்தான்
திருத்தலாம் எனபதே எமது கொள்கை.

யாற்பாளனத்தில் வீட்டு முற்றத்துப் பூவரச
மரத்தில் எத்தனையோ தடிகள்
முறிப்படிருக்கும். வீடுகளில் கவரில் பிரம்பு
கொளுவைப்படிருப்பது ஒரு சாதாரண காட்சி.
அது மாத்திரமல்ல, பாடசாலையில்
அடிவிழுந்து என்று வீட்டில் வந்து
சொன்னால், இன்னும் நான்கு அடி
கூடவிழும், அல்லது எமது பெற்றோர்கள்
ஆசிரியரைக் காணும்பொழுது, தமது
மகனுக்கு மேலும் நன்றாக அடிக்கும்படி
வேண்டுகோள் விடுப்பார்கள்.

இவ்வாறு வளர்க்கப்பட்ட நாம் நல்ல
நிலைக்கு வரவில்லையா, மனத்தாக்கம்
அடைந்தோமா, அடியினால் ஏற்பட்ட
உள்பாதிப்பு எமது பிற்கால வர்த்தகையைப்
பாழாக்கியதா என்றால்லாம் இந்த
நாட்டுக்கு வந்த பின்னர் எம்மை நாமே
கேட்படி இருக்கின்றோம். அதற்கு மாறாக
அந்தக் காலத்தில் வீட்டிலும்,
பாடசாலையிலும் வாங்கிய பிரம்பாடிகள்
காரணமாகத்தான் நாம் இன்று சமூகத்தில்
பண்புள்ள, அறிவுள்ள மக்களாகத் தலை
நிபிரந்து வாழ்கிறோம் என
அபிப்பிராயப்படுகின்றோம்.

இது இவ்வாறிருக்க, இந்த நாட்டில்
பிள்ளைகளை அடிக்க முடியாது
என்பதையும், அடித்தால் சட்டத்தின்
கரங்களில் சிக்கி அவஸ்தைப்படுவோம்
என்பதும் தற்போது எங்களுக்கு நன்றாகத்
தெரியும். அதுமாத்திரமளிச்சி சில
குழந்தைகள் தங்கள் பெற்றோர்களைப்
பணியக் கைதிகளாகப் பயமுறுத்தவும்
தொடங்கி விட்டார்கள். ஒரு நாட்டுக்கு
வருகை தந்தால் அந்த நாட்டின் சட்ட
திட்டங்களுக்கு அமைய
வாழவேண்டியதுதான் எமது கடமை.
அவ்வாறு வாழ்வது கடினமாக இருந்தால்,
அதற்கு ஏற்ற அறிவைப் பெற்றுக்
கொள்ளுதல் அவசியம்.

பாடசாலையில் பிள்ளைகளுக்கு
அவர்களைப் பெற்றோர்களோ அல்லது
பிற்தியாரோ அடிக்குமிடத்து அவர்கள்
உடனடியாக 911க் கூப்பிட
வேண்டுமென்றோ அன்றேல்
வகுப்பாசிரியருக்கோ வேறு
ஆலோசகர்களுக்கோ அல்லது அவர்களது
குடும்ப வைத்தியருக்கோ உடனடியாக
அதனைத் தெரியப்படுத்த வேண்டும் என
அறிவுரை வழங்கப்படுகின்றது. இது எமது
சமூகத்தவருக்கு ஒரு பிழையான
போதனையாகத் தெரியலாம் ஆயினும்,
இந்த நாட்டுச் சமூகத்தவரின் குடும்ப
அமைப்பினைப் பார்க்கும்பொழுதுதான் இதன்
நன்மை எங்கும் புலப்படும். பலதார்

பிள்ளைகளை அடித்தலும் 911 தொலைபேசி இலக்கமும்

Spanking Children is against the law

விவாகங்களும், முதல் தாரக்
குழந்தைகளோடு இரண்டாந் தாரத் தாயோ
தந்தையோ வாழும்பொழுது ஏற்படும்
இன்னைகளையும் நாம் நன்னாந்தம்
பத்திரிகைகளில் வாசிக்கின்றோம்.

எம்மால் கற்பனைக்கப்ப பண்ணமுடியாத
அளவுக்குச் சில பிள்ளைகள்
துன்புறுத்தப்படுவதையும், ஏன், சில
சமயங்களில் கொலை செய்யப்படுவதையும்
வெகுஜன தொடர்புச் சாதனங்களின் மூலம்
அறிகின்றோம். எங்கள் சமூகத்தில் இவை
நடைபெறாததால் பாடசாலைகளில் எமது
பிள்ளைகளுக்கு வழங்கப்படும் அறிவுரைகள்
பிழையாகத் தோன்றுகின்றது.

உங்கள் பிள்ளையை நீங்கள்
அடித்ததற்கான அடையாளங்களோடு அவர்
பாடசாலைக்குச் செல்லுமிடத்து அதனை
ஒரு ஆசிரியர் அவதானிப்பாரானால்
அதுபற்றி உடனடியாக அவர் குழந்தைகள்
நலன்புரி நிலையத்துடன் (Children's Aid
Society) தொலைபேசியில்

கௌகேவ்வரி நூற்று

Teacher
Yorkdale S. S., North York

தொப்புகொண்டு தெரிவிக்க வேண்டும்.
அவ்வாறு செய்யத் தவறினால்
ஆசிரியருக்குத் தண்டமாக ஆயிரம்
டாலர்கள் அல்லது ஒரு வருடச் சிறைத்
தண்டனை வழங்குவதற்குச் சட்டத்தில்
இடமுண்டு.

மேற்படி நிலையத்துடன் தொலைபேசியில்
தொடர்பு கொண்டவுடன் ஒரு முறைப்பாட்டு
அறிக்கையையும் ஆசிரியர் தயார் செய்ய
வேண்டும். டெலிபோன் அறிவித்தல்
கிடைத்தவுடன் குழந்தைகள் நலன்புரி
நிலையத்தவர் உங்கள் வீட்டுக்குச் சமூகம்
தருவார்கள். அவர்கள் உங்கள்மேல்
கொண்டிருக்கும் சந்தேகம்
ஊர்ஜிதப்படுத்தப்பட்டால், உங்கள்மேல்
வழக்குத் தாக்கல் செய்யப்படும். மேலும்
உங்கள் வீடு, பிள்ளைக்கு ஒரு
பாதுகாப்பான குழலாக அமையவில்லை என
அவர்கள் கருதினால் உங்களின்
பிள்ளையை குழந்தைகள் நலன்புரி நிலைய
அங்கத்தவர்கள் பார்மெடுப்பார்கள்.

ஆசிரியர் தயாரித்த அறிக்கையைப்
பார்ப்பதற்குப் பெற்றோருக்குச் சகல
உரிமையும் உண்டு. வழக்கு
விசாரிக்கப்படும்பொழுது ஆசிரியரும் சாட்சி
சொல்ல அழைக்கப்படுவார். ஆசிரியர்கள்

இத்தகைய ஒரு செயலைக்
கையானும்பொழுது மிகவும்
உய்யாதிபுக்கு ஆளாகிறார்கள். ஆகவே,
பிள்ளையின் நலன் கருதியும் சட்டத்துக்கு
அமையவுமே பாடசாலைகள் இத்தகைய
செயல்களைச் செய்கின்றன.

பிள்ளைகளை அடிப்பதனால் பலவிதமான
தீமைகளே ஏற்படுவதாக உளவியலாளர்கள்
கருதுகின்றனர். சிறுபிள்ளைகளுக்கு
பெரியவர்களே வாழுக்கை உதாரணங்களாக
அமைகின்றனர். அடிக்கும் பெற்றோரோடு
வாழும் குழந்தை பிற்காலத்தில் முரட்டுக்
குழந்தையாகவோ, வன்செயல்களைச்
செய்யும் இயல்புடையவாகவோ மாறும்
வாய்ப்புண்டு. அடி விழுந்ததினால் ஏற்படும்
துப்ப நிகழ்ச்சிகளின் வடுக்கள் மனதில்
யதிந்து பின்பு மனவியையும்
பிள்ளைகளையும் கொடுமைப்படுத்தி இன்பம்
காணும் இயல்பினை ஏற்படுத்தும் என
உளவியலாளர்கள் கருதுகின்றனர்.
அடிவாங்கிய பிள்ளை
சிறுமைப்படுத்தப்படுகின்றது. அடிவாங்கும்
பிள்ளைகள் மேலும் மேலும் குழங்கல்களைச்
செய்வதாகவே ஆராய்ச்சிகள் பகர்கின்றன.

அடியாமல் பெயடுப் பிள்ளைகளைத்
திருத்தலாம் என்று பலரும் என்னவாம்.
நல்ல பராமரிப்பு முறைகள் (Positive pre-
venting skills) பற்றிய கருத்தரங்கள் பாட-
சாலைகளால் ஒழுங்கு செய்யப்படுகின்றன.
அவற்றிற்கெல்லாம் செல்வதற்கு நேரம்
கிடைக்காதவர்கள் தனியைப்பட்ட முறையில்
கூட ஆசிரியரோடு போய் அளவளாவலாம்.
ஆறு வயதுக்கும் பள்ளிரண்டு வயதிற்கும்
இடையிலேயே ஒரு குழந்தையின்
நன்னடத்தை விருத்திக்கான அத்திபாரம்
இடப்படுகின்றது. இக்காலகட்டத்தில்
பெற்றோர் பிள்ளைகளோடு மிகவும்
நெருக்கமாகப் பழகி அவர்களை
நன்முறைப்படுத்துதல் வேண்டும்.
அங்பாகவும் சிறேகமன்பார்க்கையும்
பேசிப் பிரச்சனைகளைத் தீர்க்கவும் உங்கள்
விருப்பு வெறுப்புகளை நேரத்துடன்
அவர்களிடம் தெரிவிக்கவும்.

அத்துடன், உங்கள் விருப்பு வெறுப்புகள்
பெப்பாழுதும் ஒரே மாதிரி
அமையவேண்டும். உங்கள் மனிலைக்கு
ஏற்றவாறு அவற்றை மாற்றி அமைத்துப்
பிள்ளைகளின் மனதில் குழங்கத்தை
ஏற்படுத்த வேண்டாம். பிள்ளைகள்
பிழைவிடுமெடுத்து அவர்களுக்கு
வழங்கப்படும் சிறு சலுகைகளைக்
கொடுக்காமல் விடவும். அப்பொழுதுதான்
அவர்கள் தங்களின் பிழைகளை

கவிஞர் கந்தவளம் தரும்

கண்டிய காட்சிகள்

நிகழ்காலம்

‘ஹலோ.’

‘வணக்கம்.’

வணக்கம். சொல்லுங்கோ.’

‘என்ன இப்பூம் மழங் காலத்திலேயே நிற்கிறியன். எப்ப நிகழ்காலத்துக்கு வரப்போறியன்.’

‘விளங்கேல்லை.’

‘கண்டியக் காட்சிகளைத்தான் சொல்றன்.’

மறுமுறையில் திரு. பொ. கனகசபாபதி அவர்கள்.

கண்டியக் காட்சிகளைப் படித்துவிட்டு அபிப்பிராயம் தெரிவித்துவரும் நன்பர்கள் யலர். குறுமகள், திருமதி. தங்கராணி நடராசா, யுவர் சிவானந்தன், எஸ். யத்மநாதன், இலண்டன் ஈ. கே. ராஜகோபால், எஸ். ஜெகதீசன் என்று குறிப்பிடப்போனால் பட்டியல் நீண்டுகொண்டே போகும்.

இவர்கள் யாவரிலும் கனகசபாபதி அவர்கள் வித்தியாசமானவர். மாதாமாதம் தவறாது தொலைபேசி அழைப்பு அவரிடமிருந்து வரும். அத்துடன் ‘தமிழர் தகவல்’ ஆசிரியருக்கும் என்னைப் பற்றி ‘காரசாரமாக’ விரும்சித்து வருகின்றார் என்று கேள்வி.

மேலுள்ள தொலைபேசி உரையாடல் முன்று மாதங்களுக்கு முன்னர் நடைபெற்றது. நான் மழங்கதை பேசுவதை விடுத்து நிகழ்காலத்துக் காட்சிகள் பற்றி எழுதுவேண்டும் என்பது அவரது விருப்பம். சொல்லுவேண்டிய சில மழங்கதைகள் இன்னும் உள்ளன. அவற்றை முடித்துக் கொண்டு விரைவிலேயே நிகழ்காலத்துக்கு வந்துவிடுகிறேன் என்று அவருக்கு ஆழுதல் சொன்னேன். எந்த மட்டில் என்று கேட்டார். நாலைந்து வருடங்களின் பிறகு என்று பதிலாரித்தேன். கானுகின்ற போதெல்லாம் இந்தப் பகிடி புனமுறுவலாக அவர் முகத்தில் பூத்துநிற்கும்.

கன்டாவில் கடுகதி வேகத்தில் ஒரு இயங்கிக் கொண்டிருக்கின்றது. அதற்குப் பெயர்தான் கனகசபாபதி. தொழில்சார்ந்த கடமைகள், பொதுப்பணி குறித்த கூட்டங்கள், ஆலோசனைகள், மறந்தும் மறவா மகாஜினாக கல்லூரிப் பழைய மாணவர் சங்க அலுவலகங்கள், சமையல் முதலான பிள்ளைகளைக் கவனிக்கும் விட்டுப் பொறுப்புகள், குடும்பம்-சமூகம்- நட்புத் தொடர்பான நல்லுறவுத் தரிசனங்கள், எழுத்து வேலைகள் அனைத்தையும் திட்டமிட்ட ஒழுங்கில் தவறாது நடத்திவரும் ஓர் அழிவு கண்ணி. இதற்கிடையில், அருமையான வசீக்கிப்பு பழக்கத்தையும் அவர் கைவிட்டது கிடையாது. கண்டாவில் இருந்தும், தமிழ்நாட்டில் இருந்தும் வரும் பத்திரிகைகள், சஞ்சிகைகள் என்பவற்றைத் தவறாது படித்து வருகின்றார். அவை மட்டுமா? சினிமா, தற்கால நாவல், சிறுகதை, கவிதை, நாடகம் எதுபற்றிக் கேட்டாலும் வாட்டு வாட்டென்று வாட்டுகின்றார். ஒரு புதுமையான விடயம் என்னவென்றால், இப்பொழுதெல்லாம் பழைய இலக்கியங்களையும் புரட்டத் தொடங்கியுள்ளார்.

ஆக, என்னை இறந்த காலத்தைவிட்டு நிகழ்காலத்துக்கு இறங்கும்படி வற்புறுத்துவதெல்லாம், தாம் நிகழ்காலத்தில் இருந்து மழங்காலத்துக்கு ஏற்றுவதற்கோ என்று என்னைத் தோன்றுகின்றது. வாசகர்களாகிய சாதகர்களுக்கு இந்த இரண்டு கிரகங்களும் ஒரு விட்டில் இருப்பது சாதகமாக இருக்காதோ என்னவோ? யிக் விரைவில் கனகசபாபதி மாஸ்டர் அவர்கள் சோதிடம் பற்றி எழுதத் தொடங்கினாலும் நாம் ஆச்சரியப்படப் போவதில்லை!

இவரும் ஏனைக் கற்றினிந்த நல்லோரும் எனக்கு இரசிகர்களாக இருப்பது யான் செய்த புண்ணியம்.

என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே இருங்கடல் வையத்து முன்ன நீடிப்பி நல்விளைப் பயனிக்க முழுமனித் தரளங்கள் மன்னு காவிரி குழ்திரு வலஞ்சுழி வாணனை வாயாறப் பள்ளி யாதரித்து ஏத்தியும் பாடியும் வழிபடும் அதனாலே.

- திருஞானசம்பந்தர்.

நீதியான, நிரந்தரமான தீர்வை நோக்கிய மாபெரும் ஊர்வலம் ஒட்டாவாவிலும், ரொறங்ரோவிலும்

தமிழ்முத்துக்கான அங்கீகாரத்தைக் கோரும் மாபெரும் ஊர்வலங்கள் இந்த மாதம் 5ம் திகதி ஒட்டாவாவிலும், 10ம் திகதி ரொறங்ரோவிலும் நடைபெறவுள்ளன.

நிரந்தரமான, நீதியானது தீர்வு நோக்கிய இந்த ஊர்வலங்கள் உலகத் தமிழர் இயக்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. ஏழு அம்சங்களின் அழிப்படையில் நடைபெறும் இந்த ஊர்வலங்களில் கண்டாவாழ் தமிழ் மக்கள் பெருமளவில் கலந்து கொள்வார்கள் என்று எதிரபார்க்கப்படுகின்றது.

நீதியானதும், சர்வதேசச் சட்டங்களுக்கு உட்பட்டதுமான தமிழ் மக்களின்

போராட்டத்தின் ஊடாகவே நிரந்தரமான நீதியான சமாதானத்தை அடைய முடியும் என்பதால், சர்வதேச நாடுகள் தமிழிறப் போராட்டத்துக்குத் துணை நின்று, சகல தார்மீக உதவிகளையும் வழங்க வேண்டும் என்பது இதன் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாகும்.

ஒட்டாவாவில் நடைபெறும் ஊர்வலத்துக்கான பஸ் வண்டிகள் ஜூன் 5ம் திகதி காலை ரொறங்ரோ, மிளிஸாகா, ஸ்காபரோ ஆகிய இடங்களிலிருந்து புறப்படும்.

மேலதிக விபரங்கள் தேவைப்படுவர்கள் ரொறங்ரோவில் 461-5991, 285-1947 ஆகிய இலக்கங்களுடனும், மொன்றியலில் 514-735-9984 ஆகிய இலக்கங்களில் தொடர்பு கொள்ளலாம்.

பிள்ளைகளோ...

(முனிபக்கத் தொடர்ச்சி)

உணருவார்கள். தன்டனை வழங்கிய பின்னர் பிள்ளைகளை நச்சரிக்காதீர்கள். அவர்களின் பிழைகளால் ஏற்படும் பலாபலன்களை அவர்களை அனுபவிக்க விடவும்.

அப்பொழுதுான் அவர்களுக்குப் பிழையான நடத்தைக்குப் பயப்படும் மன்றிலை ஏற்படும். பல பெற்றோர்கள் தங்களுக்கு பின்னைகளோடு பொறுமையாக இருந்து கலந்துரையாட நேரம் கிடைப்பதில்லை எனக் குறைப்பட்டுக் கொள்கிறார்கள். நேரத்தைக் கண்டுபிடிப்பது பெற்றோரின் கடமை. அதிக நேரம் கிடைக்காவிட்டாலும், கலந்துரையாடும் நேரம் பயனுள்ள நேரமாக அமைய வேண்டும். பின்னைகளைத் தண்டிப்பதை விட்டு அன்பால் நல்வழிப்படுத்துவோமாக.

இந்துவேசம்

RACISM இனத்துவேசம் RACISM

கள்ளியச் சமுதாயம் பன்முகப்பட்டது. கறுப்பர், வெள்ளையர், ஆசியர், ஆதிவாசிகள் எனப் பல இனத்தவர்களும் நிறத்தவர்களும் ஒன்றாகச் சேர்ந்து, வேலை செய்து வாழ்ந்து வருகின்றார்கள்.

கன்டாவில் சிறபான்மை இனத்தவரின் உரிமைகளைப் பாதுகாக்கச் சட்டங்கள் உள்ளன. கண்ணிய, ஒன்றாறியோ மனித உரிமைச் சட்டங்கள், இனம் முதலாகவுள்ள எவ்வகைப் பாரபடசங்களையும் முற்றாகத் தடைசெய்கின்றன. உரிமைகளையும் சுதந்திரங்களையும் பாதுகாக்கும் கண்ணியச் சாசனம் எல்லாக் கண்ணிய மக்களுக்கும் சமாரிமைகள் வழங்குகின்றன. தூரதிட்டவசமாக, இச்சட்டங்களை நடைமுறையுடுத்தல் எப்போழுதும் இலகுவாக இருப்பதில்லை. அதனாலோ என்னவோ கண்ணிய சமுதாயத்தில் இனத்துவேசம் தலையெடுத்து வருகின்றது.

இனத்துவேசம் பிகவும் கெடுதியானது. இது கண்டாலின் வாழ்க்கைப் பயன்களிலிருந்து மக்களைப் பறும்படுத்துகின்றது. மேலும், மக்களைக் கண்டியச் சமுதாயத்துக்கு முழுமையாக உழைக்க விடாமலும் தடுக்கின்றது.

மக்கள், இந்துவேசம் பற்றியும் அது தொர்பான தமது அனுவாடங்கள் பற்றியும் பேசுவதற்கு வேண்டிய வார்த்தைப் பிரயோகங்களைப் பின்வரும் தகவல்கள் விளக்குகின்றன. இந்துவேசம் பற்றிப் பேசுவதால் பிரச்சனை தீர்ந்துவிடப் போவதில்லை. ஆனால் அது ஒரு முக்கியமான முறையாகும்.

இனத்துவேசம் மிகவும் சிக்கலானது.
அதனை இல்லாமற் செய்வதற்குத்
தனியாட்கள், அரசாங்கம், காலெட்டுறை,
பாடசாலைகள், வேலைத் தலங்கள் என்று
எல்லா மட்டங்களிலும் மாற்றுங்கள்
கேவைப்படுத்தின்றன.

இனத்துவேசம் என்றால் என்ன என்பது எங்கள் எல்லோருக்கும் தெரிந்த விடயம். கறுத்தவரின் நிறுத்ததைப் பகிடி பள்ளுதல், வெள்ளை இளைஞர்கள் ஒரு சீரைத் தெருவில் தள்ளுதல், வீட்டுச் சொந்தக்காரர் வித்தியாசமான நிறுத்தவருக்கு வீட்டை வாடகைக்கு வீடு மறுத்தல் ஆகிய எல்லாமே இனத்துவேசமாகும். ஏனெனில், இவ்விதமான உதாரணங்களை நாம் நடைமுறையில் மிக இலகுவாகவே சந்திக்கின்றோம். இவை ஒன்றும் விளங்கிக் கொண்டுவரக்கூட்ட தலைவர்களையில்

ஆனால் இந்துவேசம் பெரிதும் விளங்க முடியாத வகையிலும் மறைமுகமான வழிகளிலும் இயங்குகின்றன. இவற்றுக்கு உதாரணங்களாக, வெள்ளையரல்லாத மாணவர்களைப் பற்றி ஒரு பாடசாலை ஆசிரியர் கொண்டிருக்கக்கூடிய குறைவான எநிர்பார்ப்புகள், தொழிலுக்குத்

இங்குவேசம் என்றால் என்ன?

What is Racism?

தேவையில்லாத போதிலும், தொழில் அதிபரால் “கணமிய அனுபவம்” கேட்கப்படல் போன்றவற்றைக் காட்டலாம்.

இனத்துவேசம் மேற்கூர்கள் கீழ்மக்கள் என்னும் அடிப்படையில் பிறக்கின்றது. சில இனத்தவர் பிறப்பிலேயே தாம் மேலாணவர் என நம்புகின்றனர். 19ம் நூற்றாண்டில் சில ஜூரோபிய விஞ்ஞானிகள் வெள்ளை இனத்தவர் உயர்வான உயிரினத்தவர் என்று சொன்னார்கள், பலர் இதனை நம்பினர். இக்காலத்தில் இக்கொள்கை பிழை என்பதை நாம் நன்கு அறிவோம். பெரும்பான்மையானோர் அதனை நிராகரித்துள்ளனர். ஆனாலும் இத்தகைய எண்ணங்கள் மக்களின் சிந்தனைகளையும் சமுதாய நடைமுறைகளையும் பாசிக்குவின்றன.

இன்த்துவேச என்னாக்களுடன் மக்கள் பிறப்பதில்லை. அவற்றைக் குடும்பம், நன்பர்கள், சமுதாயம் ஆகியவற்றிலிருந்து பொதுவாகப் பெற்றுக் கொள்கிறார்கள். அவை ஒரு சர்பானவை (ஓரமானவை) என்றோ தப்பானவை என்றோ அவர்களுக்குக் கொள்வதுமில்லை.

மாறா மன்பாள்க்கட்டும் கூரும் Stereotypes and blass

மாறுமன்பாள்மைகளாவன ஒரு
குழுவினரைப் பற்றி மிகவும் எளிதாகப்பெற்ற
நம்பிக்கைகள். உதாரணம்:
“...இனி...”

“இலத்தீன் அமெரிக்கர் ஒருபோதும் நோக்குக்கு வர்மாட்டார்.”

சில ஆதிவாசிகள் அதிகம் குடிப்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் பலர் அப்படியல்லர். சில இலத்தீன் அமெரிக்கர் அடிக்கடி பிந்தவருடல் கூடும். ஆனால் பலர் நேரம் தவறாதவர்; கடும் உழைப்பாளிகள். தவிரவும், ஒவ்வொரு இனத்திலும் குடிகாரரும் பின்தி வருகின்றவரும் இருக்கக்கான் செய்கின்றனர்.

மாறுமான்பாள்மைகள் மக்களை வகைப்படுத்துகின்றன. அவ்விதமுறை மக்களைத் தனியாட்களாக மதிப்பிட விடாமல் தடுக்கின்றது.

ஒரும் என்பது சார்பு என்னைம் - ஒரு பக்கம் சார்ந்து நிற்பது. ஒன்றுக்குச் சார்பாக இருந்தால் இன்னொன்றுக்கு அது மாறாக

இருக்கும். உதாரணமாக, ஒரு பாடசாலை கடனாவுக்கு உள்ளார்வாசிகள் செய்த பங்களியினைப் பூர்க்களித்து ஜிரோப்பியரின் பங்களிப்பைய் பற்றிச் சரித்திர பாடத்தில் படிப்பித்தால், அப்பாட நெறி ஜிரோப்பியச் சார்புடையதாகின்றது. அதாவது, உள்ளார்வாசிகளுக்கு வஞ்சகம் செய்வதாகின்றது.

மக்கள் பெரிதும் தமது இனக் குழுக்களைச் சார்ந்த கருத்துடையவர்களாக இருப்பதைக் காண்கின்றோம். இதனை வெளியிடத்தூராக, “நாங்கள் முதல் தரமானவர்” என அவர்கள் சொல்லிக் காட்டுவும் தவறு மாட்டார்கள்.

சிலர் தமது குழு சாதாரணமானது என்றோ தாழ்வானது என்றோ தமக்குள் கருதுவதும் உண்டு.

தமிழ்நாடு மற்றும் Prejudice and Discrimination

தப்பினர்வு என்பது ஒருவரைப் பற்றி, ஒரு இனத்தை அல்லது இனத்தின் ஒரு கூட்டத்தினரைப் பற்றிக் கொண்டுள்ள எதிர் மன்யாள்களை அல்லது நம்பிக்கை. இது முன்கூட்டியே மனத்தில் ஏற்படுத்துகின்ற ஒரு தீர்மானத்தால் வருவது.

தட்பவினர்வானது மனோநிலையுடன்
தொடர்புடையது எனின், பாரப்சம்
செயற்பாட்டோடு தொடர்புடையது. ஓர்
இளத்தின் அல்லது இனமொன்றின்
குறிப்பிட்ட ஒரு குழுவுக்கு எதிரான செயல்
பாரப்சம் ஆகின்றது. அதாவது, ஒரு
குறிப்பிட்டவர் ஏனைய மக்களிலும் பார்க்க
நியாயமற்ற முறையில் அல்லது வேறு
விதமாக நடத்தப்படுதல். உதாரணமாக, ஒரு
கடைக்குள் சில தறுப்பு இளைஞர்கள்
புகுகின்றார்கள். அவர்களைக் கண்டதும்
கடைக்காரர் யம்முடுகின்றார் அவர்கள்
களைவெடுக்கத்தான் வருகின்றார்கள் என்று
கருதுகின்றார். இது கறுப்பர்களுக்கு எதிரான
அவரது தட்பவினர்வு. அவர்களை அடித்துக்
கடைக்கு வெளியே அவர் தன்னுவாராயின்,
அவர் பாரப்சம் காட்டுகின்றார் என்று
பொருள். ஏனெனில், அவர் தமது
வாழ்க்கையாளர் எல்லோருக்கும் அப்படிச்
கொல்லிவிலை கால்பங்களை மட்டும்

இவ்விதம் வித்தியாசமாக நடத்துகின்றார் பாரப்பட்சம் ஆதிக்கத்தோடு இணையும் பொழுது பாரதாரமான பிரச்சனையை ஏற்படுத்துகின்றது. இத்தகைய நிலைமை களில், பெரிய தானமங்களோ முழுச் சமுதாயமோ ஆதிக்கக் குழுவைச் சாராதவர் களைத் தள்ளி வைக்கும் வகையில் விதி முறைகளை அமைக்கின்றன. இது திட்ட மிட்ட பாரப்பட்சம் (systematic discrimination) என்றும் உள்ளது. இது பற்றிய மேலும் பல விபரங்கள் அடுத்த கட்டுரையில் இடம்பெறும்.

(The support of the Government of Ontario through the Ontario Anti-Racism Secretariat,

மொன்றியல் செய்திகள்

தொகுப்பு: ஆறுமுகன்

புகைப்படம் ஒட்டப்பட்ட புதிய சாரதிப்பத்திரம்

கியுபெக் மாநிலத்தில் தற்போது பாவனையில் இருந்துவரும் சாரதி அனுமதிப் பத்திரமானது அதன் உரிமையாளர்து விபரங்களைக் கொண்ட சாதாரண ஒரு அட்டை என்பது யாவரும் அறிந்ததே. இந்த அனுமதிப் பத்திரத்தைக் களவாடியும், சம்பந்தப்பட்டவரின் விருப்பத்தின் பேரில் அவர்து நன்பர்களோ வேண்டியவர்களோ வாகனங்களை ஒட்டுவதைத் தடுப்பதற்காகவும், ஒருவருக்காக இன்னொருவர் சாரதிப் பர்ட்சை எழுதுவதிலிருந்து தடுப்பதற்காகவும், புதிய சாரதிப் பத்திரம் இங்கு வரவுள்ளது.

இந்தப் புதிய சாரதிப் பத்திரத்தில் சம்பந்தப்பட்டவரின் விபரங்களுடன் கையெழுதிடப்பட்ட புகைப்படம் ஒட்டப்பட்டிருக்கும். கியுபெக் மாநில போக்குவரத்து அமைச்ச இதனை அறிவித்துள்ளது.

விளையாட்டு மைதானங்கள் குருவேத்திரமாகின்றன

மொன்றியலில் தற்போது ஈழத்தமிழர்களது விளையாட்டுக் கழகங்கள் பெருமளவில் இயங்க ஆரம்பித்துள்ளன. குளிர்காலம் மறையுமின்னாலே இங்கு பல்வேறு போட்டிகளும் ஆரம்பமாகிவிடும். அத்துடன் இவர்களது போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் குருவேத்திரங்களாகவும் மாற்றும் பெற்றுவிடுகின்றன. இது இங்கு வாழும் தமிழர்கள் அனைவருக்கும் பெரும் கவலையிக்கின்றது.

குரிய வெளிச்சத்தைப் பகல்வேளையில் காணும்போது மகிழ்வறும் மொன்றியல்வாழ் தமிழர்கள், இந்த வேளையில் விளையாட்டுப் போட்டிகளையும், கலை விழாக்களையும், சுற்றுலாக்களையும் ஏற்பாடு செய்வர்கள். ஆனால் அண்மைக் காலத்துச் சில சம்பவங்கள் அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்றன.

இங்குள்ள விக்டோரியா விளையாட்டுக் கழகத்தினால் வருடாந்தம் ஒழுங்கு செய்யப்படும் ரொந்ஸ்ரோ-கியுபெக் மாநில வருடாந்த உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி கடந்த மாதம் 21ம் திகதி நடைபெற்றது. பதினெந்துக்கும் அதிகமான கழகங்கள் கலந்துகொண்டன.

அன்றைய மாலை நேரத் தொடர் ஆட்டத்தின்போது, பகை உணர்வை மனதில் வைத்துப் பழிவாங்கும் இரு கோஷ்டிகள் பார்வையாளர் மத்தியில் கோட்டி போன்ற ஆயுதங்கள் கொண்டு கைகலப்பில் ஈடுபட்டதாகக் கூறப்படுகின்றது.

கடந்த ஆண்டிலும் இதே மாதிரிச் சம்பவம் நடைபெற்று, அதன் தொடர்பாகக் கலை விழா ஆரங்கில் துயாக்கிச் சூடுகள் இடம்பெற்றதும் அதன் பின்னர் பொலிஸாரின் கவனத்தில் ஈழத் தமிழரின் இனைய தலைமுறையினர் பற்றிய ‘அவதான நிலை’ இருப்பதும் யாவரும் அறிந்ததே.

இரண்டு ஆலயங்களுக்கான கட்டட வேலைகள்

மொன்றியல், கியுபெக் கைவ மகா சபையினரால் கட்டப்படவிருக்கும் அருள்மிகு திருமுருகன் ஆலயத்துக்கான கட்டட நிர்மாண வேலைகள் ஆகம விதிகளின்படி நடைபெற்றதைத் தொடர்ந்து இந்த மாதம் 18ம் திகதி அத்திபாரக்கல் நாட்டப்படவுள்ளது. கண்டாவின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் மக்களின் நிதியுதவியுடன் இவ்வாலயம் கட்டப்படுகின்றது.

அதுபோன்று, மொன்றியல் ஸ்ரீதூர்க்கை அம்மன் ஆலயமும் கட்டட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. இதற்கும் பொதுமக்கள் உதவி வேண்டப்படுகின்றது.

லண்டன் ஈழகேசரி சஞ்சிகை வடிவில் தற்போது வருகிறது

இங்கிலாந்து தேசத்தின் லண்டனிலிருந்து கடந்த இரண்டு வருடங்களாக, இரண்டு வாரத்துக்கு ஒரு தடவை என்ற முறையில் பத்திரிகை வடிவில் வெளிவர வேண்டும் தொண்டிரிகை வடிவில் வெளிவர ஆரம்பித்துள்ளது. புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் ஈழத்துப் பத்திரிகையாளர்களில் முதல் வரான திரு. ஈ. கே. ராஜேகாபால் இதன் ஆசிரியர். யாழ்ப்பானத்தில் ஈழநாடு பத்திரிகை நிறுவனத்திலும், கொழும்பில் தினகரன் பத்திரிகையிலும் இரண்டு தசாப்தங்களுக்கு மேல் பணிபுரிந்த, நல்ல பத்திரிகைக் குறை அனுபவம் பெற்றிருந்த திரு. ராஜேகாபால் அவர்கள், லண்டனில் ‘தமிழன்’ பத்திரிகையின் ஆசிரியராக முதல் இரண்டு வருடங்கள் பணியாற்றியுள்ளார்.


லண்டன் ஈழகேசரியின் கண்டா பதிப்பு தொடரந்தும் பத்திரிகை வடிவில் இரண்டு வாரத்துக்கு ஒரு தடவை வெளிவந்துகொண்டிருக்கும். இதில் எந்த மாற்றமுறிக்காது. பிரபல கவிஞரான தீவகம் இராஜவிளங்கம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வரும் கண்டா ஈழகேசரி, இலவசமாக விநியோகிக்கப்படுகின்றது. இங்கு வெளிவரும் பத்திரிகைகளில் தமிழ்மூக் கொள்கைக்கு ஆதரவாக வெளிவரும் பத்திரிகைகளில் இது முதன்மையானதாகும்.

சஞ்சிகை வடிவிலான முதலாவது லண்டன் ஈழகேசரி மொத்தம் 68 பக்கங்களைக் கொண்டது. முன் அட்டையானது, மலர்ப் போகும் தமிழ்மூத்தை முழுமையாகப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. தோற்றாத ஓரளவுக்கு ‘ரைம்ஸ்’ சஞ்சிகையை கண்முன்னால் கொண்டு வருகின்றது.


பக்கங்களை மேலும் அதிகரித்து, தமிழர்கள் புலம் பெயர்ந்த நாட்டு விடயங்களை அந்தந்த நாடுகளில் வசிக்கும் ஈழத்துப் பிரமுகர்கள் ஊடாக எழுதுவித்துப் பிரசரிக்க வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக திரு. ராஜேகாபால் தெரிவிக்கின்றார். இச்சஞ்சிகையின் பிரதியொன்றின் விலை கண்டாவில் இரண்டரூபர்கள். தபாலில் பெறுவதானால் வருடமொன்றுக்கான கட்டடம் 40 டாலர்களாகும். ஆசிரியர் ராஜேகாபால் கடந்த மாதம் இங்கு வந்திருந்த வேளையில் கமார் நாறுக்கும் அதிகமானவர்கள் தங்கள் சந்தாப் பணத்தை அவரிடம் நேரில் செலுத்தியிருந்தனர்.

தபால் மூலம் பெற விரும்புபவர்கள் Eelakesari, 38 Moffat Road, London SW 17 17 Z என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி இலக்கம்: 0181 767 8004. கண்டாவில் மாதாந்தம் பிரதி பெற விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டியவர்: திரு. வேலாயுதம். தொலைபேசி இலக்கம்: 416 283 4546.

'குரியன்' பத்திரிகையின் ஓராண்டு பூர்த்தி விழா



கன்டாவில் கடந்த ஒரு வருடமாக வெளிவரும் 'குரியன்' பத்திரிகையை வெளியிடும் 'விங்க மீடியா நிறுவன'த்தினர் 'குரியன்' பத்திரிகையின் ஓராண்டு பூர்த்தியை ஒரு விழாவாக மண்டபம் நிறைந்த சனத்திரளின் மத்தியில் கொண்டாடினர். ஸ்காபரோவின் பாடசாலை மண்டபம் இதற்காக விழாக்கோலம் பூண்டிருந்தது. பத்திரிகையை ஆரம்பித்த வேளையில் அந்த நிறுவனத்தின் தலைவராகவிருந்த திரு. செந்தில்குமார் இரத்தினம் தலைமையில் விழா நிகழ்ந்தேறியது. பல்வேறு அரசியல் பிரமுகர்கள், அரசாங்க அதிகாரிகள், வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், சமயப் பெரியார்கள், கலைஞர்கள் பலர் விழாவில் பல்வேறு உரைகளை நிகழ்த்தினர். பத்திரிகையின் ஆசிரியரான திரு. ஆர். என். லோகேந்திரலிங்கம் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். எழுத்தாளர்கள் பலருக்கு விருதுகளும், கலைஞர்களுக்குச் சான்றிதழும் வழங்கப்பட்டது இவ்விழாவின் முக்கிய அம்சமாகும். திரு. செந்தில்குமார் இரத்தினம் தலைமையூரை நிகழ்த்துவதையும், புலவர் ஈழத்துச் சிவானந்தனிடமிருந்து கவிஞர் திருமாவளவுன் விருது பெறுவதையும், ஆசிரியர் திரு. லோகேந்திரலிங்கம் வரவேற்புரை நிகழ்த்துவதையும் மேலுள்ள படங்களில் காணலாம். சிவபூரி பஞ்சாட்சர விஜயகுமாரக் குருக்கள், வணபிதா. செல்வரத்தினம் அடிகளார் ஆகியோர் ஆசியுரை வழங்குகின்றனர். செல்லி சிவகப்பிரமணியம், திரு. சீனனத்தம்பி வேலாயுதம், கவிஞர் அ. கந்தசாமி ஆகியோர் மேடையிலுள்ளனர். 'சங்கமம்' கலைஞர்களின் நாடகத்தில் ஒரு காட்சியையும், துள்ளிசைக்கான நடனத்தில் ஒரு காட்சியையும் இப்பக்கத்தின் கீழ்வரிசையில் பார்க்கலாம். வாராந்தப் பத்திரிகையை இலவசமாக வழங்கிவரும் வெளியிட்டாளர்கள், விழாவையும் இலவசமாக நிகழ்த்தியமை சிறப்பான பணியாகும்.



இங்கு பொய்ப்பற்களில் நோயாளிகளுக்கு ஏற்படும் சில குறைகள், அதிருப்திகள் பற்றி நோக்குவோம்

ஸல்கட்டிய சிலர் தமது பற்கள், திருப்திகரமாக அமையவில்லை என்று குறை கூறுவதை நாம் காண்கிறோம். பொய்ப்பற்கள் கட்டும் பொழுது எவ்வளவு கவனமும் அக்கறையும் எடுத்து உருவாக்கிய பொழுதும் வேறு காரணங்களால் அவை சிலரைத் திருப்திப்படுத்தத் தவறுகின்றன. அவற்றில் சில வருமாறு: நோயாளிகளின் எதிர்பார்ப்புகள் அதிகம் காரணமாகவும், அவர்களின் மனோநிலை, அவர்களின் வாயிலுள்ள இதரபற்களின் நிலை, பற்கள் பொருத்தப்பட்டுள்ள எவும்பின் அளவு, உதடு, நாக்கு என்ற வாயுறுப்புக்கள் படிவதற்கு ஏற்படும் காலம், இவர்களின் வயது, பற்கள் இல்லாது இருந்த கால இடைவேளை என்பவற்றைக் குறிப்பிடலாம்.

நல்ல அனுபவமும் ஆற்றலுமடைய பல்வைத்தியர் கூட, பொய்ப்பற்களை எமது சொந்தப்பற்கள் போல் ஆக்கிவிட முடியாது என்பதை இவற்றைப் பெறுவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

எல்லாம் எமக்குச் சாதகமாக அமைந்தாலும் பொய்ப்பற்கள் எமது நிஜப் பற்களிலும் பார்க்க 25 சதவிகிதத்திலும் குறைவான ஆற்றலுடையவை என்ற இரகசியத்தை நாம் அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

கண்பார்வையைக் கூட்டுவதற்கு கண்ணாடி போடுவதை இதற்கு ஒப்பிட முடியாது. பொய்ப்பற்கள் வாயிலுள் ஒரு சிறு இயந்திரம் போல் இயங்குகின்றன. இந்த வாயிலுள் நாக்கு, அண்ணாக்கு, பற்கள், உழிழ்நீர், முரசு, அதன்கீழ் எலும்பு என்பன இருப்பதை நாம் மறந்துவிடக் கூடாது. மேலும் மேல்தாடை கீழ்த்தாடை இரண்டும் ஒருமிக்கு தாடைமுடிடின் உதவியுடன் இயங்க வேண்டியுள்ளது. இந்த விசித்திரமான அமைப்பு உடம்பில் வேறு எந்த இடத்திலும் இல்லை என்றே கூறுவேண்டும்.

பற்களின் கட்டிக்கொள்பவர்களின் எதிர்பார்ப்புகள்

ஒரு சிலர் தாம் பொய்ப்பற்கள் கட்டியவுடன் இதைப் பாலித்து நன்றாக உண்ணமுடியும் என்று எதிர்பார்க்கிறார்கள். அப்படி விரைவில் செய்ய முடியவில்லை என்றவுடன் மிகவும் ஏமாற்றம் அடைகிறார்கள்.

எனிலும் நாளைடவில் அவற்றின் உபயோகம் அதிகமாவதை அவர்கள் உணர்வார்கள். ஆளாலும் ஒரு சிலருக்கு இதற்குப் பல காலங்கள் தாமதமாகலாம். அவருக்குத் தெரிந்த ஒருவருக்கு அவை நல்லாக அமைந்திருக்கிறதே எனக்கு மட்டும் ஏன் இந்த அவல் நிலை என்று சிலர் கவலை கொள்கிறார்கள்.

சிலர் பொய்ப்பற்கள் பெற்றவுடன் மிகவும்

உஞ்சாகமாகவும் ஆணந்தமாகவும் காணப்படுவார்கள். இனி தமக்கு உணவை அரைத்து உண்ண பிரச்சனையில்லை என்ற நம்பிக்கை கொள்கிறார்கள். இவர்களை நான் மீண்டும் சந்திக்கும் பொழுது தமக்குக் கிடைத்த பற்களால் தாம் பெரிதும் பயன்னைவதாகவும் அதற்குத் தமது நன்றியையும் எம்மிடம் தெரிவித்துக் கொள்வார்கள்.

பொய்ப்பற்கள் DENTURES

அதேவேளை ஒரு சிலரைத் திருப்திப்படுத்துவது மிகவும் சிரமமான விடயம் பல்வைத்தியர்கள் நினைக்கிறார்கள். இவர்கள் சதா குறை கூறுபவர்களாக இருப்பார்கள். தமது மனதில் தமக்குக் கொடுக்கப்பட்ட பற்கள் தமக்கு ஏற்றவையல்ல என்று அவர்கள் திடமாக என்னுகிறார்கள். அவற்றை ஏற்றுப் பாவித்துப் பழக முயற்சி எடுக்க வேண்டும் என்று பல்வைத்தியர்கள் கூறுவதை ஏற்றுக்கொள்ளத் தயக்கம் காட்டுவார்கள்.

COMPLETE DENTURE

முழுமையான பொய்ப்பற்கள்

மேலும் கீழும் முற்றான கழுதிப் பூட்டும் பொய்ப்பற்கள் போட்டிருப்பவர்களுக்கு பொதுவாக மேற்பற்களால் அல்லல் ஏற்படுவதில்லை. எனினும் மேல்தாடையிலுள்ள எலும்பு (ALVEOLAR

டாக்டர். அ. சண்முகவுடுவேல்
குழுப் பல் வைத்தியர்
Family Dentist

RIDE) மிகவும் தட்டையாக கரைந்திருப்பின் மேல்தாடையிலுள்ள பொய்ப்பற்கள் சரியாகக் கல்வுவதில்லை என்ற குறைபாட்டைக் கேட்டு வருகின்றோம்.

அதிகமாகக் கீழ்த்தாடைப் பொய்ப்பற்களால் பல இடைஞ்சல்கள் ஏற்படுகின்றன. இந்தத்தாடையிலுள்ள எலும்பு குறைவாக இருப்பின் நிலைமை மிகவும் கவலைக்கிடமானதாகும்.

கீழ்த்தாடையில் ஒருசில உறுதியான பற்கள் இருப்பின் அவற்றைப் பேணுவது விரும்பத் தக்கதாகும். கீழ்த்தாடையிலுள்ள பற்களை டன் கொஞ்சவக்கூடிய பொய்ப்பற்கள் கட்டுவதால் அவற்றை நோயாளிகள் இலகுவில் ஏற்று உபயோகித்துப் பயன் பெறலாம்.

IMPLANT DENTURE

எலும்புக் கரைவால் பொய்ப்பற்களை உபயோகிக்க முடியாதவர்களுக்கு

IMPLANT DENTURES பெரிய உதவியாக இருக்கும். இவர்களின் தாடை எலும்புகளில் உலோகக் கம்பங்கள் பொருத்தப்பட்டு இக்கம்பங்களில் பொய்ப்பற்கள் பூட்டப்படுகின்றன. இத்தகைய சிகிச்சைகளுக்கு அதிக கட்டணம் அறவிடப்படுகின்றது.

DENTURE ADHESIVES

பொய்ப்பற்கள் நன்றாக கவ்விப் பிடியப்படுத்தாக ஒரு சிலர் சில மருந்து வகைகளை பற்களில் போட்டு பாவிக்கின்றார்கள். இவற்றை “Denture adhesives” என்று கூறுகின்றோம். இவற்றில் பல ரகங்கள் மருந்துக் கடைகளில் கிடைக்கின்றன.

DENTURE RELINING

பல பற்கள் பிடுக்கியவுடன் பொய்ப்பற்கள் கட்டப்பட்டின் சில மாதங்களின் பின்பு அவை தொள்க் கூறுவதை பற்களைக் கட்ட வேண்டியில்லை. புதிதாகப் பற்களைக் கட்ட வேண்டியில்லை. புதிதாகக் கட்ட மீண்டும் அதிக செலவு ஏற்படுகின்றது.

Denture relining செய்வதால் அவற்றை மீண்டும் நல்ல நிலைமைக்குக் கொண்டுவர முடியும். இப்படிச் செய்யும் பொழுது கருங்கிய தசை இடைவெளிகள் அறநுப் போகின்றன.

PARTIAL DENTURE

சில உறுதியான பற்கள் வாயில் இருப்பின், ஈடாடும் பற்களையும், நெடுத்து, உடைந்த பற்களையும் அகற்றி இல்லாத பற்களுக்கு செய்யப்படும் பொய்ப்பற்களையே Partial denture என்று சொல்கிறோம். ஒரு சில ஸ்திரமாகவும் உருப்படியாகவும் இருப்பின் அவற்றைப் பேணுவது உகந்ததாகும். நாளைடவில் அவற்றையும் நாம் இழக்க நேரிடும் என்று நாம் பயந்து அவற்றை அகற்ற வேண்டியதில்லை. எனினும் சிலர் எல்லாப் பற்களையும் அகற்றுப்படி பல்வைத்தியர்களைக் கேட்கிறார்கள்.

வேறு சிலர் ஈடாடும் பற்களை அகற்ற விரும்புவதில்லை. ஒரு சில பற்களை அகற்றி விட்டு உள்ள பற்களுடன் கட்டும்படி வலியுறுத்துகிறார்கள். வேறு சிலர் உடைந்த தள்ளுக்களைப் பிடுங்குவதற்கும் தயக்கம் காட்கிறார்கள். இவர்களின் விருப்பப்படி கட்டப்படும் பற்களால் பிரயோசனம் ஏற்படப்போவதில்லை.

கீழ்த்தாடையில் போடப்படும் சிவந்த நிறமான பிளாஸ்டிக் (ACRYLIC) அடியையுடைய பற்களில் பல குறைபாடுகள் இருக்கின்றன. இவை உணவு உண்ணும் பொழுது முரசை அமுக்குகின்றன. இவை விலை குறைவானவை. சமூக உதவி பெறுவர்களுக்கு இவ்வகையான பற்களுக்கே அச உதவி கிடைக்கிறது. (23ம் பக்கம் பார்க்க)

'போர்ட்டலோ' இல்லாத விழாக்களே இன்று இல்லை!

கடாராவில் தமிழ்மகன் ஒருவரின் தொழிற்சாலைக்கு உதாரணமாகத் திகழ்வது போர்ட்டலோ குளிர்பான உற்பத்தியாகும். திரைகடல் ஓடியும் திருவியம் தேடுவது தமிழரின் பார்ப்பியமெனினும், புலம்பெயர்ந்த நாடுகளில் நிரந்தரமாகத் தங்கித் தொழில் செய்வதே அவர்களின் இன்றை நிலைப்படாகும். புலம்பெயர்ந்த கனமை மன்னில், சொந்தமாக ஒரு உற்பத்தித் தொழில் செய்து பார்க்க முயற்சித்த தமிழ்மகன் ஒருவரின் அயராத முயற்சியின் விளைவே இந்த நிறுவனத்தின்தோற்றுவாய். ராஜ் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் திரு. இராஜதுரை அவர்களதும் அவரது துணைவியாரினதும் முயற்சியால் இன்று வளர்ச்சியடைந்து வரும் இவ்வற்பத்தியானது, தமிழர்களை மட்டுமேன்றி ஏனைய இனத்தினரையும் வியக்க வைத்துள்ளது.

1991 நவம்பர் 5ம் திங்கள், நில அறையென்றில் (Assembly) இதனது முதலாவது பரிசீர்த்த முயற்சி ஆரம்பமாயிற்று. இது வெற்றியளித்தமை காரணமாகவும், தொடர்ந்து இது பற்றி செய்யப்பட ஆய்வின் விளைவாகவும் 1992 மே மாதம் 5ம் திங்கள் தொடக்கம் சந்தைப்படுத்தக்கூடிய தொழில் முறையாக இது வளர்ச்சியடைந்து, அப்போது ஒரேயொரு வகையான கலையும் மட்டும் போர்ட்டலோ குளிர்பானம் தயாரானது. படிப்படியாக ஒரு வருடத்தின் பின்னர் ஜஸ்கிரிஸ் சோடாவும், அதன் பின்னால் லீட்டர் கொண்ட போத்தல் உற்பத்தியும் ஆரம்பமாயின. தற்போது இரண்டு லீட்டர் போத்தல்களில் போர்ட்டலோ கலை, ஜிஞ்சர் கலை, ஒறேஞ்சு கலை கொண்ட பாணிகளும் சந்தைப்படுத்தப்படுகின்றன. இரண்டாண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற உற்பத்தியுடன் இன்றைய நிலையை ஓயிடுகையில் நிறுவனத்தின் வளர்ச்சியை மதிப்பிட முடியும்.

போர்ட்டலோ என்ற குளிர்பானம் இங்கிலாந்தில் 132 வருடங்களுக்கு முன்னர் அரம்பிக்கப்பெற்றது. இந்தப் பானம் மற்றைய சகல குளிர்பானங்களையும்விட தனித்துவமான கலை கொண்டது. இதனால் துறித்தியில் பல்வேறு நாடுகளிலும் பிரஸ்லைய் பெற்றது. காமன்ஸ்லைத் தாடுகளில், குறிப்பாக - சிறிலங்கா, கயானா, மற்றும் சிழக்கு ஜோரோபிய நாடுகளில் இதன் விற்பனையும் பாவளையும் குறிபிடக்கூடிய அளவுக்கு உள்ளது. 'கோலா' பானங்களுடன் போட்டியிட்டு, அதேவேளையில் தனது தனித்துவச் கலையுடன் நிலைபெற்று நிற்கும் பெருமையை போர்ட்டலோ பெற்றுள்ளது. பலவேறு புதிய குளிர்பானங்களையும் விஞ்சி நின்று புதிய அறிமுகம் பெறுவது இதன் தனித்துவமாகும்.

கடாராவில் நடைபெற்றவரும் போர்ட்டலோ குளிர்பான உற்பத்தி, அதன் சிறப்பு, வளர்ச்சி பற்றி நோக்கின், தமிழர் ஒருவரின் புதிய

தொழில் ஆற்வம், அறிமுகம், கலை ஆய்வு. கடின உழைப்பு ஆகியவை எம் மனக்கள் முன்னால் வரும். புதிய குழல், புதிய சமூக அமைப்புகளான்கிய புதியதொரு நாட்டில், புதிதாக வந்து குடியேறிய ஒருவர் சந்தித்த சவால்களை அவர் வெற்றிகொண்ட வரலாறு இங்கு புலப்படும். மதுசாரம் அற்ற, கபின் அற்ற (soil science and caffin rice) தாக அமைந்துள்ளை இதன் சிறப்பம்சமாகும்.

இக்குளிர்பானத்தின் உற்பத்தி முறை பற்றிச் சிறிது நோக்குவோம். மெக்ஸிக்கோ நாட்டிலிருந்து இதற்கென வடிவமைக்கப்பட்ட போத்தல்கள் இறக்குமதி செய்யப்பட்டு உடனடியாக இங்கு சுத்திகரிக்கப்படுகின்றன. கனமை சுகாதார அமைச்சின் அதிகாரிகளின் பரிசோதனையின் கீழ் விசேட முறையில் இச் சுத்திகரிப்பு இடம்பெறுகின்றது. இக்குளிர் பானத்துக்கால் அடிப்படைப் பானம் இங்கிலாந்திலிருந்து வருகின்றது. அதனுடன் கனமை ஊற்று நீர் சேர்க்கப்பட்டு போர்ட்டலோ தயாரிக்கப்படுகின்றது. விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு இருபது போத்தலுக்கும் ஒன்று என்றுடியப்படையில் இலவசமாகப் பெறக்கூடியதாக ஸ்ரிக்கர் ஓட்டப்பட்டுள்ளது. வாடிக்கையார்கள் இதனைப் பார்த்து வாங்க வேண்டும்.

தமது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு தமிழ் மக்களின் ஆதரவு தான் மூல காரணம் என்று மனந்திறந்து கருகிறார் திரு. இராஜதுரை அவர்கள். தமிழ் மக்களது விற்பனை நிலையங்கள், விழாக்கள், விருந்துபாரங்கள் எங்கும் போர்ட்டலோ பானங்கள் விரும்பிய பாலிக்கப்படுகின்றன. போர்ட்டலோ குளிர்பானின்றி எந்து மக்களின் நிகழ்ச்சிகளைக் காணமுடியாத அளவுக்கு தின் உபயோகம் அதிகரித்து வருகின்றது. பல பாவளையாளர்கள் வாயார் பாராட்டுவதையும் நாம் கேட்கமுடிகின்றது. போர்ட்டலோவின் வளர்ச்சியில் விளம்பர அமைப்புகளும் பெரும் பங்கு கொண்டுள்ளன. தமிழர்களின் விளம்பர சாதனங்களான தொலைக்காடி, பத்திரிகைகள், சஞ்சிகைகள், வாணைாலிச் சேவைகள் ஆயியவை இதில் முக்கிய இடம்பெறுகின்றன. இதனால்தான் மாதமொன்றுக்கு 12,000 பெரிய அளவிலான போத்தல்களும், சிறிய அளவிலான 40,000 போத்தல்களும் விற்பனையாகின்றன. இந்தச் சாதனை தமிழர்களின் சர்வதேச முக்கியத்துவத்தினை மேலும் கூட்டுவதாக உள்ளது. தொழிற் துணிவு, அயராத முயற்சி,

தொழிற் துணிவுக்கு வெற்றி; புதுமுயற்சி திருவினையானது

இந்தக் தயாரிப்பு புதிய மெருகு பெற்றுள்ள இன்றைய நிலையில் அதன் 'லேவல்' வடிவமைப்பிலும் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. 'ஹரன் கிராப்ஸ்' என்னும் கம்பியப்பட்டர் நிறுவன உரிமையாளரான திரு. சகி பத்மநாதனின் புதிய வடிவமைப்பில் எதிர்கால 'லேவல்'கள் தயாராகி வருகின்றன. இவை மேலும் கவர்ச்சியளிப்பவையாக அமையுவான்ன. இதன் அச்சுப் பதிப்புகளை றிப்ளாக்ஸ் அச்சுக்கம் கவனித்து வருகின்றது.

ஒன்றாறியோ தொழில் அமைச்ச, போர்ட்டலோ உற்பத்திக்காக திரு. இராஜதுரை அவர்களைப் பாராட்டி விருது வழங்கியுள்ளது. தற்போது போர்ட்டலோ தயாரிப்புகளை இங்குள்ள பல பாடசாலைகளும் விரும்பி வாங்குவதன் மூலம் அதன் மதிப்பு அவதாரிக்கப்படுகின்றது. இங்குள்ள பாடசாலை மாணவர்களினுடையிலையிலும், மற்றும் பொது வைவாய்களிலும் மற்றும் பொது வைவாய்களிலும் விழாக்களிலும், மற்றும் பொது வைவாய்களிலும் விழாக்களிலும் விருது வழங்கப்படுகின்றது. தேவை கருதி யல் நிகழ்ச்சிகளில் இலவசமாகவும் வழங்குவதன் மூலம் அப்புமிகுள்ளி வழங்கி வருவது இந்தக் குடும்பங்களை நோக்கின்றது. தொழிற் துணிவு அயராத முயற்சி மதிப்பிட முடியும்.

எதிர்காலம் பார்வை, சேவை மனப்பான்மை என்பவற்றை முன்னெடுத்துச் சென்ற ராஜ் தமிழ்ச்சிகளின் முயற்சியானது இன்று தமிழர்களின் சொத்தாகி வருகின்றது. இதனால் எதிர்காலத்தில் பலருக்கு வேலைவாய்ப்புகளும் கிடைக்கவுள்ளன. விற்பனை நிலையங்களில் இவ்விற்பனை மூலம் பலர் மலையை முடிகின்றது. எந்து மக்களின் பொருளாதாரப் பயனை நமது சமூகம் பெற்று முன்னேற இது வழிவகுத்துள்ளது.

உண்மையான உழைப்பும் நேர்மையும் கொண்ட ஒருவரது இவ்வற்பத்தியை நாம் வரவேற்பதான். ஏனையும் சமூகத்தினருக்கும் தினை அறிமுகம் செய்ய முன்வர வேண்டும். எந்து விழாக்களில் இப்பானத்தினைப் பாவிப்பது மட்டுமேன்றி, எதிர்காலச் சந்ததிக்கும் இவ்வுணர்வினை ஊட்ட வேண்டும். பாராட்டும் உள்ள கொண்டவர்களாகவும், மற்றவர்களுக்கும் நேர்மையை நேசிக்கும் மனப்பானத்தினை நேர்மையை நேசிக்கும் மனப்பானத்தினை நேர்மையை உண்மையாகி வருவது இந்தனால் பல முயற்சிகளை நாம் ஊக்குவிக்க முடியும்.

எஸ். பத்மநாதன்
பி.ஏ. (ஆளர்ஸ்), கல்வி முயற்சிலோமா

ஓமுங்காட்சி செய்வதற்காக பிள்ளைகளுக்கு அடிக்கலாமா?

சென்ற மாதம் முக்கியமான வழக்கு ஒன்று நடைபெற்றதை நீங்கள் பலர் அறிந்திருக்கலாம். டேவிட் பிற்றர்சன் என்ற ஒரு அமெரிக்கப் பிரஜை சென்ற வருடம் தொழிலாளர் தினத்தன்று, உணவு விடுதி ஒன்றின் முன் உள்ள வாகனத் தரிப்பு இடத்திலே படு பாதகச் செயல் ஒன்றினைச் செய்ததாக அவ்வழியே போன பெண்மணி ஒருவர் பதிரித் துடித்து பொலிஸாருக்கு அறிவித்து விட, “ஆகுமோ இந்த அட்டுழியம்” என் அவர்கள் கூறிக் கொண்டு ஒருவந்து, அந்த மனிதனைக் கொண்டுபோய் ஒருநாள் அடைத்து வைத்த பின்னர் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கு இலண்டன் ஒன்றாறியோவிலே உள்ள ஒரு நீதி மன்றத்திலே நடைபெற்றது. அந்த மனிதர் அமெரிக்கப் பிரஜை எனவே விஞ்சுமியிருந்தால் வழக்கிற்கு வராமல் விட்டிருக்கலாம். அப்படிச் செய்திருந்தாரா னால் இனிமேல் கணாவிற்கு வரும் வாய்ப்பினை இழந்திருப்பார். அவ்வளவே, சட்டப்படி கிறைத்தன்டனை கிடைக்கலாம் எனத் தெரிந்த போதும், அவர் தன்பக்கத் தீல் நியாயம் உள்ளது, தன் செயல் குற்றமற்றது எனப் பூர்ணமாக நம்பியமையால், வழக்காட்தான் பார்ப்போமே என எண்ணிக் துணிந்து கண்ணியமாய் நீதிமன்றம் புகுந்தார். வெற்றியும் பெற்றுள்ளார். நடந்ததுதான் என்ன?

அவரும் மனவியும் இரு குழந்தைகளுமாக விடுமுறைக்காக அமெரிக்காவிலிருந்து கண்டா வந்திருந்தார்கள். அன்று அவரது மனவியின் பிற்நூல் தினம். உணவு விடுதி ஒன்றிலே மதிய உணவு உண்டுகொண்டிருந்தார்கள். மனவிக்கு பிற்நூலான் பரிசு வாங்கியிருந்தார். அது காருக்குள் இருந்தது. எனவே அதை எடுத்து வர இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு கார் இருந்த இடம் சென்றார். முத்த பெண் குழந்தைக்கு ஜந்து வயது. இரண்டாவதற்கு முன்று வயது. யார் எடுப்பதென்று பிள்ளைகளுக்குள்ளே போட்டு. பெரியது சின்னை காருக்கு வெளியே தன்னி விட்டது. மீண்டும் ஏற மனைய தடுத்து நின்றது. தந்தையார் எவ்வளவோ கேட்டும் சிரத்தை செய்யாமல், சின்னைதை வெளியே தன்னி அதன் நான்கு கை விரல்களும் நசியும் வண்ணம் காரின் கதவை அத்துக் சாத்தியது. கோபமுற்ற தந்தை இது தன்டிக்கப்பட வேண்டிய குற்றம் என்று அக்குழந்தைக்குக் கூறி, அதனை காரின் மேல் ஏற்றி அதன் உள்ள களிசானை அகற்றினார். தண்டனை பிழிட்டத்தில் (குண்டி) தருவதுவே அவரின் வழமை. அதனை அங்கீரிக்காத பிள்ளை தனது கால்களால் தந்தையை உதைத்தது. தந்தையார் அதன் குண்டியில் ஏழு அடிகள்

IS SPANNING AN ACCEPTABLE FORM OF DISCIPLINE?

போட்டார். இதனைக் கண்ணுற்ற ஒரு வழிப்போக்குப் பெண்மணிதான் இது கண்டாவில் அங்கீரிக்கப்படாத குற்றம் என அலரித்துடித்து காவல் படையினருக்குச் செய்தி தெரிவித்தார்.

இப்படிப்பட்ட குற்றங்கள் நடந்தால் உடனே தண்டிக்கப்பட்டவரை மருத்துவ பரிசோதனை செய்யார்கள். இக் குழந்தையை ம் பரிசோதித்துப் பார்த்தபொழுது, எந்தவித உள் வெளிக் காயங்களோ, சிராய்யுக்களோ, இரத்தக் கண்டல்களோ காணப்படவில்லை. சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்க இளைஞருள் ஒருவனுக்கு சிங்கப்புரிலே சிங்கப்பூர் அரசு கசை அடி கொடுத்தது ஞாபகம் இருக்கலாம். அங்கே தெரு ஓரங்களிலே காணப்பட்ட கார்களின் மேல் காலித்தனமாக சிதைவு ஏற்படுத்தியதற்கே அத் தண்டனையை சிங்கப்பூர் அரசு தந்தது. அமெரிக்கா

தடுப்பதற்காகவே.

3. அவர்கள் பிள்ளைகளுக்கு அடித்தால் உடனடியாகவே பெற்றோர்களில் ஒருவர் அல்லது இருவரும் பிள்ளையை அணைத்து முத்தமிட்டு அதன் பின்னர் ஏன் அடிக்கப்பட்டது என்பதைப் பிள்ளைகளுக்கு நன்கு விளக்குவார்கள்.

பொதுவாக பீற்றர்சன் தம்பதியினர் பிள்ளைகளுக்கு அடிப்பதை ஒழுங்காட்சி செய்வதற்குரிய முதல்படியாக ஒருபோதும் நினைத்ததில்லை. முதற்படியாக பிள்ளையுடன் அவர் செய்கையின் குறைபாடுகள் பற்றி விளக்குவார்கள். அப்படி இனிமேல் செய்ய வேண்டாமெனக் கேட்டுக் கொள்வார்கள். இதற்கு அடுத்த கட்டம் பிள்ளைகளுக்கு கொடுக்கப்படும் சலுகைகள் (வீடியோ, தொலைக்காட்சி பார்த்தல்) நிறுத்துதல் அல்லது அவர்களைத் தனியே ஒரு இடத்திலிருந்து செய்த செயலைப் பற்றி சிந்திக்க வைத்தல். ஆக இறுதியாகத்தான் அடிக்கின்ற நிலைக்கு வருகின்றார்கள்.

இந்திகழுச்சியை இவ்வளவு விபரமாக நான் எழுதுவதற்கு முக்கிய காரணம், நம்மவர்கள் சிலர் பிள்ளைகளுக்கு அடிப்பது பற்றிய தப்பான விளக்கம் கொண்டிருப்பதே. சென்ற வாரம் கூட ஒரு தாயார் “அங்கேயென்றால் நல்ல தட்டுத்தட்டி திருத்தியிருப்பேன், இங்கே ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கிறதே” என அங்கையென்றார்? இது அவரின் ஆற்றாமையைக் குறிக்கிறதா? அல்லது நமுவிச் செல்லும் வினைத்திற்னா? நாங்களும் சாம், பேத, தான், தண்டம் என்றானே ஏழுங்காட்சியின் வெவ்வேறு படிகளைக் கூறுகிறோம். அங்கேயும் அடிப்பது கடைசி நிலை தானே. அப்படியென்றால், எமது பிள்ளைகளை வெறுமனே அடித்துத்தான் திருத்த வேண்டுமென்பதில்லையே. டேவிட் பிற்றர்சன் தம்பதியினர் கையாண்டது போன்ற பல நல்ல முறைகள் இருக்கவே செய்கின்றன. அவற்றினை பிரயோகிக்கலாம்தானே?

வெவ்வளவோ வேண்டியும் தண்டனை நிறுத்தப்படவில்லை. அந்த இளைஞருக்குக் கசையடி கிடைத்தமையால் உடற் பரப்பிலே காயம் ஏற்பட்டதுடன் உள்ளேயும் இரத்தம் கட்டிப்படிருந்தது. இக் குழந்தைக்கு அத்தகைய பாதிப்பு ஒன்றும் ஏற்படவில்லை. வழக்கினை விளக்கிய நீதிபதி டேவிட் பிற்றர்சன் நிரப்பாதி எனத் தீர்ப்பு வழங்கினார். சிறுமிக்கு அடிப்பட்ட இடங்களிலே காயமோ, கீர்லக்களோ காணப்படாமையால் சிறுமிக்கு அடிப்பட்டதனால் ஏற்படக்கூடிய உள்ப் பாதிப்பு மிக அற்பமானதும், தற்காலிகமானதுமாகவே இருக்கும் என்றும் கூறியுள்ளார். நீதிபதி சட்டநீதி, சமூகநீதி என்ற இரண்டிலே, சமூக நீதிப்படி தான் தீர்ப்பு வழங்குவதற்கு எந்த வித முத்தாயிப்பும் இல்லை. எனக்கூறி சட்ட நீதிப்படி தான் அவரைச் சுற்றுவாளி எனத் தீர்ப்பிப்பதாகக் கூறினார். டேவிட் பிற்றர்சன் தம்பதியினர் தமது பிள்ளைகளை ஒழுங்காட்சி (DISCIPLINE) செய்கின்ற முறைகளையும் சிலாகித்துக் கூறியுள்ளார்.

- பிள்ளைகளுக்கு மிகக் குறைந்த சந்தர்ப்பங்களிலேதான் அடிக்கிறார்கள்.
- பிள்ளைகளுக்குப் பொதுவாகவே அடிப்பது அவர்களுக்குத் தீங்கு ஏற்படாமல்

மிக முக்கியமான விஷயம் பிள்ளைகளுக்கு அடிப்பதை குற்றவியல் சட்டமுலத்தின் 43வது பிரிவு அங்கீரிக்கவே செய்கிறது. “பிள்ளையை நல்ல வழிப்படுத்துவதற்கு ஆசிரியர்கள், பெற்றோர்கள், (23ம் பக்கம் பார்க்க)

காலச்சக்கரம் சுற்றிகிறது. மனிதன் அசு வேகத்தில் முன்னேறிக்கொண்டிருக்கிறான். நமது இனம் நாடு நாடாகச் சென்று வாழ்க்கை அமைப்பதில் முன்னேறுகிறது. பணம் சம்பாதிப்பதில் முன்னேறுகிறது. ஆனால் சில பழக்க வழக்கங்களில் முன்னேற்றங் காணப்பட்டதாகத் தெரியவில்லை.

சுற்றாடலுக்கும் குழலுக்கும் ஏற்ப வாழ்க்கையைச் சென்வதே அமைத்துக் கொள்வதை இசைவாக்கம் (Adaptation) என்பர். இது பெரும்பாலும் மிருகங்களிடையே காணப்படும் ஒரு இயற்கையான செயற்பாடு. ஆனால் நம்மவரிற் சிலர் பழைய பழக்க வழக்கங்களைக் கட்டிப்பிடித்துக் கொண்டு கஷ்டப்படுவதுமல்ல, பிறரையும் கஷ்டத்துக்குள்ளாக்குகின்றனர். இலகுவான பல வழிகள், மாற்றிட்டு யோசனைகள் இருக்கும் போது ஏன் நாம் அவற்றைச் செயற்படுத்துவதுமற்றுச் சிந்திக்கவில்லை. இது ஒரு பெரும் கேள்விக் குறியாக உள்ளது.

ஒரு காலத்தில் குழாய் கட்டி (ஒலிபெருக்கி) கொண்டாட்டங்கள் நாள்கு நாள்வரை நடத்திப் பட்டி பெற்ற இனம் எந்து இனம். இங்கும் அதே பழக்கத்தில் ஒலிபெருக்கிப் பெட்டிகள் ஒன்பது பத்தை வைத்து பலமாகப் பாட்டுக்களைப் போட்டு, விழாவுக்கு வந்தவர்களின் காதகளைச் செல்டாக்குவது மட்டுமல்லாமல், அயலவர்களின் நிம்மதியையும் கெடுப்பது விரும்பத்தக்கதல்ல. குறிப்பாகத் திருமணங்களின் போது போடப்படும் பாட்டுச் சத்தத்தை குறைப்பதற்கு, 911 குகுத் தொலைபேசி அழைப்புகள் போய் பொலிஸ்காரர் வருவதைத் தவிர்ப்பது நன்று. இதே நிலை வீடுகள், மாடிவீடுகள், தனியறைகளிலும் நிலவுவதைத் தவிர்க்க வேண்டும்.

சிலிமாப் பாட்டென்றால் என்ன, சங்கீதம் என்றால் என்ன ஒரு குறிப்பிட்ட ஒலியில் வைத்துக் கேட்டால்தான் கூடியனவு ரசிக்கக்கூடியதாக இருக்கும். எதுவும் அனுப்பு மிஞ்சினால் நஞ்சாகி விடுவதை நீங்கள் நாள்கு அறிவிர்கள். இதனால் பிற சமூகத்தவர்கள் என்பதைப் பண்பு குறைந்தவர்கள் எனக் கருதுவதற்கு இடமிருப்பது.

அடுத்து நாம் உரையாடுவதிலும் மாற்றம் தேவைப்படுகிறது. பொதுவாக நாம் பலமாக கதைத்து பழக்கப்பட்டவர்கள். பொது இடங்களில் ஒரு நண்ணரேயா பார்த்து விட்டால் எமக்கு குவி பிறந்து விடும். இதனால் நாம் என்கிருக்கிறோம் என்பதையும் மறந்து “பேய் மச்சான் எப்படியாப்பா உன் பாடு” என்று பலமாகப் பேச ஆரம்பித்து விடுகின்றோம். இது ஒரு நிலக்கீற் வண்டிக்குள் இருக்கும் பலருக்கும் இடையூராக இருக்குமே என்பதை உனர் மறந்து விடுகிறோம்.

விழாக்கள், வைபவங்கள், திருமணங்களில், காலத்துக்கு ஏற்ப மாற்றம் தேவை!

எனவே பொது இடங்களில் பேசுவதை மெதுவாகவும், அமைதியாகவும் பேசுவது உங்கள் பண்பாட்டையும் பிறரை மதிக்கும் நல்லொழுக்கத்தையும் எடுத்துக்காட்டுவதாக அமையும். இதே பழக்கத்தை உங்கள் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள். வீட்டிலும் இதைக் கடைப்பிடிப்பது நன்மை யைக்கும்.

அடுத்து கலை விழாக்கள், கோவில்கள், திருமணங்கள் போன்ற பொது நிகழ்ச்சிகளுக்கு குழந்தைகளைக் கூட்டி வருவது. குறிப்பாக கலைவிழாக்களுக்கும், கோவில்களுக்கும் சிறார்களை அழைத்துவருவதில் ஏற்படும் நன்மை தீமைகளைப் பற்றி ஆராயலாம். கலை நிகழ்ச்சிகளுக்குப் பணம் கொடுத்து அங்கு

சின்னையா சிவனேசன்

நடைபெறுவதை ரசிப்பதற்கே எல்லோரும் வருகிறார்கள். சில மணிநேரம் நிம்மதியாக ஜூந் தமாகப் பொழுதைப் போக்கலாம் என வருகிறவர்கள் சிறுகைக்குழந்தைகளின் அழு குரல்களும், பலமாகக் கத்தம்போட்டு மன்னடப்பதைச் சுந்தி ஒடிவரும் குழந்தை களும் இடைஞ்சலாக இருப்பதை விரும்ப மாட்டார்கள். அதுமட்டுமன்றி குழந்தை களுக்கும் அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் நாட்டமின்மையால் அலுப்புத்தட்ட ஆரம்பித்து விடுகிறது. இதனால் ஒருவருக்கும் யயன் ஏற்படுவதில்லை.

பிற சமூகத்தவர்களை நீங்கள் உற்று நோக்கினால் அவர்கள் இவற்றை எவ்வாறு சமாளிக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். பொது நிகழ்ச்சிகளுக்குப் பொதுவாக குழந்தைகளை அவர்கள் அழைத்துப் போவதில்லை. குறிப்பாக ஒரு கலை நிகழ்ச்சிக்குப் போவதாக இருந்தால் குழந்தைகளைப் பராமரிப்பதற்கு ஒரு உறவினரேயா அல்லது ஒரு பராமரிப்பவரேயா பணங்கொடுத்து ஒழுங்கு செய்வார்கள். இது குழந்தைகளுக்குஞ் சிறந்தது பெற்றோர் கலைநிகழ்ச்சிகளை நன்கு ரசித்துப்

பார்ப்பதற்கும், சிறுவர் விட்டிலே தமக்குப் பிழித்துமான விளையாட்டுக்களை அல்லது நால்களை வாசிப்பது, தொலைக்காட்சி பார்ப்பது போன்ற விரும்பமான செயல்களைச் செய்வதற்கும் இது வழிவகுக்கின்றது. இதனால் பணக்கெலவு அதிகமாகுமே என்று பல பெற்றோர் அங்கொலைய்க்கலாம். இதற்கும் ஒரு வழியுண்டு. கலைநிகழ்ச்சிகள் நடைபெறும் மண்டபத்திற்கு அருகாமையிலேயே ஒரு இடத்தை ஒழுங்கு செய்து பெற்றோர் எல்லோரும் தமது சிறு குழந்தைகளை அவ்விடத்தில் விட்டிருச்செல்கூடிய வழிவகைகளைப் பொது ஸ்தாபனங்கள் ஒழுங்கு செய்யலாம். இதற்கு மேற்பார்வை செய்ய மானவர்களைக் குறைந்த கட்டணத்தில் ஒழுங்கு செய்யலாம். இதனால் இரு சாராருக்கும் நன்மை ஏற்படும். மாணவருக்குப் பிழைப்பாகவும், பெற்றோருக்கு மலிவான பராமரிப்பு நிலையமாகவும் அந்த இடம் விளங்கும்.

இதே ஒழுங்கினைக் கோவில்கள், பிற விழாக்கள் போன்றவற்றிக்கும் நாம் ஏற்பாடு செய்வது விரும்பத்தக்கது. இதனால் நமது ஏதிர்காலச் சந்ததியினரின் உள்ளியல் வளர்ச்சிக்கும், உடல் வளர்ச்சிக்கும் நாம் உடலில் செய்யவர்களைகளிடோர். ஓடி விளையாடும் குழந்தைகளை மூன்று மணித்தியாலங்களுக்கு அமைதியாக இருக்கக் கிடையும் நிந்திப்பது மகா கடினம். அத்தடன் இது குழந்தைக்கு உள்ளியல் பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடும். எனவே விழாக்காலம் ஆரம்பிக்கும் இந் நாட்களில் திடைச் செயற்படுத்துவது நன்று.

நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்யவர்கள் சிற்றுண்டி வசதிகளை ஒழுங்கு செய்வது போன்று சிறுவர் பராமரிப்பு நிலையமொன்றையும் தற்காலிகமாக மண்டபத்திற்கு அருகிலேயே ஒழுங்கு செய்வது சிறிப்பாக இருக்கும். எந்து கலைவிழாக்களும், பொது விழாக்களும் பெரும்பாலும் பாடசாலைகளிலேயே நடைபெறுவதால் ஒரு வகுப்பறையை ஒரு தற்களில் பராமரிப்பு நிலையமாக மாற்றுவதில் சிறம் இருக்காது.

அடுத்த மிக முக்கியமான ஒரு விடயம், குறித்த நேரத்தில் ஒரு நிகழ்ச்சியை அரம்பிப்பது. குறிப்பாகத் திருமண விழாவைக் கவனிக்கலாம். மிகவும் சிறமிட்டு பணம்கொடுத்து ஒரு புரோகித்தரேயா, சோதிட்டரேயா பார்த்து மிகச் சிறந்த நேரகாலத்தைக் கணிபிப்பது எடுத்து, அழைப்போலையும் செய்து விட்டு அந்த நேரத்தைக் குறித்து எல்லா ஒழுங்குகளையும் செய்து விட்டு திருமணத்தன்று மாங்கலையும் பூணுதல் ஒரு மணித்தியாலும் அல்லது அரை மணித்தியாலும் கழித்தே நடைபெறுகிறது. பல நாற்றுக்களைக்கானோர் மண்டபத்தில் அமர்ந்திருந்து அலுப்பினால் கொட்டாவி விட்டுக் கொண்டிருக்க, மாப்பிள்ளை தாலி (23ம் பக்கம் பார்க்க)

‘தமிழ் தேசத்தின் வீழ்ச்சியும் எழுச்சியும்’ வெளியீடு; கடந்த மாத வரலாற்று வைபவம்

கன்டாவில் கடந்த மாதம் இடம்பெற்ற வையவங்களில் முதன்மையான வையவமாகவும், ஓர் வரலாற்று விழாவாகவும் அமைந்திருந்தது 'தமிழ் தேசத்தின் வீச்சியியும் ஏழுசியும்' (The Fall and Rise of The Tamil Nation) என்னும் நாளினது வெளியீட்டு விழாவாகும். தமிழ்முத்தின் பழுத்த, முத்த அரசியல் தலைவராகும், தமிழருக்காக கட்சியின் ஸ்தாபகர்களில் இன்று உயிர்நுட்ப வாழும் ஒரேயொருவரும், தமிழர் சுயாட்சிக் கழகத்தினது ஸ்தாபகரும், தீவுப்புகுதிக்கான முன் னாள் நாடாஞ்சமன்றத்து உறுப்பினரும், பிரசல வழக்கறிஞருமான திரு. வ. நவரத்தினம் அவர்களால் எழுதப்பட்டது இந்த நால்.

ஆழத்தமிழரின் கடந்த அரை நூற்றுணர்வுகளைக் காலத்து அரசியல் வாழ்க்கையை மிகத் தெளிவாகவும், உண்மையை உண்மையாக வய் கொண்டு எழுப்பட்டது இந்த நூல். தெளிவான நடை, ஏவரும் இலகுவாகப் பழந்து கொள்ளக்கூடியதான் தெரிந்தெடுத்த சொற்பதங்கள், ஒவ்வொரு காலப் பகுதிக்கும் தனியான அந்தியாயங்களாக 400 பக்கங்களுடன் ஆங்கிலத்தில் இது அமைந்துள்ளது. விழாவின் முற்பகுதிக்கு திரு. சிறீகுகன் ஸ்ரீஸ்கந்தராசாவும், இடைவேளைக்கும் பின்னரான பகுதிக்கு சட்டத்தரணி எஸ். கே. மகேந்திரனும் தலைமை தாங்கினர். இந்த நூலை அறிமுகம் செய்து வைக்கும் பணியையும் திரு. மகேந்திரன் அவர்களே பொறுப்பெடுத்திருந்தார். தமிழருக்க கட்சியின் இளைஞர் படையில் முன்னியிலிருந்த திரு. எஸ்.கே. மகேந்திரன் அவர்கள், திரு. நவாரத்தினம் அவர்கள் கயாட்சிக் கழகத்தை ஸ்தாபித்த வேளையில் அவருடன் இணைந்து செய்ப்படவர் என்னும் வகையில், அவரது உரை திரு. நவாரத்தினம் அவர்களாது அரசியல் கொள்கைகளை முழுமையாகத் தரிசியதாக அமைந்திருந்தது.

‘திரு. நவார்த்தினம் அவர்களது அரிச்கவடியில் வளர்ந்தவன் நான். அவரது கொள்கைகள் எப்போதும் நேர்வழிப் பாதை கொண்டவை. பல வருடங்களின் பின்னர் அவரது தீர்க்கதறிசினத்தை நாம் உணர்ந்து கொள்ள முடிந்துள்ளது. தமிழினத்தை எப்போதும் எவருக்கும் விலை பேசி விற்க அனுமதிக்காத பெருந் தலைவர்கள் அவர். தமிழ்முத் தேசியத் தலைவர் திரு. பிரபாகரன் அவர்கள் பத்திரிகைப் போட்டியொன்றில், ‘திரு. நவார்த்தினம் அவர்களை எனது அரசியல் குருவாகக் கருதுகின்றேன்’ என்று குறிப்பிட்டுள்ளதை நாம் கவனிக்க வேண்டும்” என்று திரு. எஸ். கே. மகேந்திரன் தமதுரையில் முக்கியமாகக் குறிப்பிட்டார்.

ஆர். என். லோகேந்திரிவிங்கம், திரு. ஏ. வேலுப்பிள்ளை, முன்னாள் விரிவுவரையாளர் திரு. எஸ். பத்மநாதன், முன்னாள் குடிவரவு அதிகாரி திரு. டானியல் பூட்டன் ஆகியோர் வெவ்வேறு தலைப்புகளில் உரையாற்றினர். இவர்களில் ஒரிருவரது பேசுக்கக்கூடிய நிகழ்ச்சி நிரவில் தவிர்க்கப்பட்டிருந்தால் விழா இறுக்கமானதாகவும் தரமானதாகவும் அமைந்திருக்கும் என்பது சபையோரின் கருத்து பலவர் சிவானந்தன் அவர்கள் வழக்கம்போல நகைச்சுவை இழையோடும், திரு. பத்மநாதன் அவர்கள் மிகவும் ஆழமாகவும் தங்கள் உரைகளை நிகழ்த்தியது கவனிக்கப்பட்டது.

திருமதி. பூமணி இராசராத்தினம் அவர்களது தமிழ்த்தாய் வணக்கத்துடன் விழா ஆரம்பமானது. கண்டா வாழ் தமிழ்ரகளின் தலைவராக மதிக்கப்படும் நிச்மன்ட்டில் இந்து ஆலய சபைத் தலைவர் திரு. என். சிவலிங்கம் அவர்களும் திருமதி ஜனனி சிவலிங்கம் அவர்களும் முதல் விளக்கை ஏற்றி விழாவைத் தொடக்கி வைத்தனர். நூலின் முறை பிரதியையும் திரு. சிவலிங்கம் அவர்களே பெற்றுக் கொண்டார். அச்சமயம்

२. कंकिराजा पार्वतीमीठा

அவர் சிற்றுரை நிகழ்த்துகையில், பதினெட்டு வருடங்களுக்கு முன்னர் கண்டா தமிழ்மூச் சங்கத்தை அமைத்து அதன் தலைவராகத் தாம் இருந்த வேண்டியில் இவ்வாறான நூலெலான்றினை எழுதுமாறு திரு. நவரத்தினம் அவர்களிடம் தாம் வேண்டுகோள் விடுத்தாகவும், அந்த வேண்டுகோள் இன்று நிறைவேற்றியுள்ளது தமக்கு மகிழ்ச்சியை அளிப்பதாகவும் சொன்னார்.

கன்னாவில் வாழும் அதிமுத்த தமிழ்த் தம்பதியரான புங்குடுதீவு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய பிரதம குருக்கள் சிவபூர்ணாச்சார குருக்களும், அவற்று த்ரமபத்தினியான விஜயலட்சுமி அம்மாளும் நாலாசரியர் நவரத்தினம் தம்பதியினருக்கு மலர்மாலை குட்டிக் கொள்வித்தது விழாவுக்குப் பெருமை சேர்த்துக் கொடுத்தது.

விழாவின் இறுதியில் திரு. நவரத்தினம் அவர்கள் பொன்னான உரையொன்றைத் தமிழில் ஆற்றினார். ”நாம் தமிழிலும் அமைக்கப்போகின்ற நான் வெகுதுராத்தில் இல்லை. மிக அன்றையில் அது இருப்பதைக் காண முடிகின்றது. எங்கள் நாடு தமிழிலும் என்பதை மறந்து விடாத்திரகள். இன்னு நீதியும், நியாயமும், சட்டமும், தரமும் விடுதலைப் புலிகளின் மக்கமும் அதன் கலைவர் பிரயாக்காவின் பக்கமுமே

உள்ளன. இப்போது உங்களிடமிருந்து தேவையப்படுவது ஒரு சிறு தள்ளு (Push) மட்டுமே. அதுவே இறுதித் தள்ளுதலாகவும் அமையலாம்” என்று அவர் கூறியபோது சபையோர் கருகோணம் செய்து தங்கள் ஆர்வவும் கலந்த மகிழ்வினைத் தெரிவித்தனர்.

அவர் தொடர்ந்து பேசக்கையில், முன்னைய அரசாங்க தலைவர்கள் தமிழர் பிரச்சனை பற்றிக் கொண்டிருந்த பார்வையையும் கோட்டுக் காட்டினார். தமிழர்கள் படியுக்காகவும் வேலைக்காகவும் தான் போராடுகின்றார்கள்; வெளிநாட்டுக்கு ஒடுகின்றார்கள் என்ற தப்பியிப்பிராயம் பல வெளிநாடுகளில் இருப்பதைச் கட்டிக்காட்டிய திரு. நவார்த்தினம் அவர்கள், தமது நூல் அந்தத் தப்பியிப்பிராயத்தை நீக்கும் என்றும், இயலுமானவரை இந்த நூலை வெளிநாடுகளிலிருந்து நூலகங்களில் இடம்பெறுச் செய்வது அனைவரதும் கட்டமை என்றும் தெரிவித்தார்.

கடாராவாம் தமிழர்களுக்குத் தீர்க்க தரிசனம் நிற்பிய செரிக்கை ஒன்றினையும், அத்துடன் சேர்ந்த நல்ல ஆலோசனை ஒன்றினையும் அவர் வழங்கத் தவறுவில்லை. அவ்வேளையில் அவரது பேச்சு பின்வருமாறு அமைந்திருந்தது:


“நாம் இப்போது வாழுகின்ற நாடு எங்கள் நாடல்ல. எங்கள் நாடு தமிழ்மூர். நாம் என்றே ஒரு நாள் அங்கு சென்றேயாக வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள். எதிர்காலங்களில் என்ன நடைபெற்றும் என்று எவ்ராலும் உறுதியாகக் கூறமுடியாது. இந்த துவேசம் எங்கும் தெரிவின்றது. ஜேர்மனியைப் பாருங்கள். நூற்றாண்டுகளாக அங்கு வாழ்ந்து வந்த துருக்கியர் தங்கள் நாட்டுக்குத் திரும்பும் நிலையேற்பாட்டுள்ளது. எனவே எமக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயண்டுத்துவோம். முன்னைய நாட்களில் செல்வந்தர்களின் பிள்ளைகளே வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பிருந்தது. இப்போது அந்த வாய்ப்பு எங்கள் பிள்ளைகளுக்கும் கிடைத்துள்ளது. இதைப் பயன்படுத்தி அவர்களுக்கு நல்ல கல்வியைக் கொடுக்கத் தவறங்கூடாது. அத்தட்டன் எமது பண்டதை வீணாக விரியமாக்காது சேமித்து வைப்போம். மலரப் போகும் தமிழ்மக்குக்கு இது பயன் படும்” என்ற இந்த உரை அமைங்கிணந்து.

விழாவுக்கு வந்திருந்த ஒரு சீல தமிழ்
 தெரியாதோரின் வசதிக்காக விடுக்கப்பட்ட
 வேண்டுகோளையுடெந்து சீல வார்த்தைக-
 களைத் தீரு. நவரத்தினம் ஆங்கிலத்திலும்
 நிகழ்த்தினார். ஆனால், விழாவின்
 முற்பகுதிக்குத் தலைவை விகிதத் திருக்கன்
 ஸ்ரீஸ்கந்தராசா மறந்துமக்கட ஒரு
 வார்த்தையாசினும் தமிழில் போசாதது
 பெருங்குறையாகவே இருந்தது. முக்கியமாக,
 நவரத்தினம் தம்பதிக்குருக்கு மலர்மாலை
 குட்ட அந்தனப் பெருமக்களையும்
 ஆங்கிலத்திலேயே அவர் அழைத்தபோது
 சபையோர் பலரும் 'நெளிந்து' கொண்டனர்.
 நூலாசிரியரின் மருமகளான வழக்கறிஞர்
 திருமதி. தேய்வா மோகன் அனைவருக்கும்
 நன்றி தெரிவிக்க உடனடியாகினார்.

வரலாற்று விழாவின் சில காட்சிகள் இங்கே!

'தமிழ் தேசத்தின் வீந்ச்சியும் எழுச்சியும்' வெளியீட்டு விழா விண்போது எடுக்கப்பட்ட சில பாங்கள் இவை. திருமதி. புமணி இராசரத்தினம் தமிழ் வாழ்த்துப் பாடுவதையும், சீவலிங்கம் தம்பதியினர் குத்துவிளக்கேற்றி ஆரம்பித்து வைப்பதினையும், ஸ்ரீகுகன் ஸ்ரீஸ்கந்தராசா தலைமையுரை அற்றவுவதையும், சீவழ் பஞ்சாட்சர குருக்கள் தம்பதிகள் நூலாசிரியர் தம்பதிகளுக்கு மலர்மாலை குட்டி வாழ்த்துவதையும், நூலாசிரியர் பதிலுவரை நிகழ்த்துவதையும், வழக்கறிஞர் தெய்வா மோகன் நன்றி தெரிவித்துப் பேசுவதையும், கடைசிப் படத்தில் நூலாசிரியர் தம்பதிகள் தமது மகனான பிரபல வழக்கறிஞர் ஜெகன் மோகன் தம்பதிகளுடனும் பேரனுடனும் நிற்பதையும் காணலாம்.

பாங்கள்: 'ஜூபிட்டர்' நவா



LAW OFFICE

OFFICES NEW LOCATION

SCARBOROUGH

2555 Eglinton Ave. E.
Suite 204
Scarborough,
Ontario
M1K 5J1
(Midland & Eglinton)
Fax: (416) 265-2770

Tel: (416) 265-3456

♦ ♦ ♦ ♦ ♦

TORONTO

2 Carlton Street,
Suite 1704
Toronto, Ontario
M5B 1J3
(College Subway /
College & Yonge)
Tel: (416) 977-1071

- ▶ வீடு வர்த்தக ஸ்தாபனங்கள் கொள்முதல், விற்பனை, ஈடுவைப்பு / மிட்டல்
- ▶ குடும்ப அகதி விசாரணை
- ▶ குடும்ப விவகார சட்ட உதவி, பிரதிநிதித்துவம்
- ▶ வர்த்தக நிலைய நதிவுகள்
- ▶ உயில், உயிருயில் [Living Will], தத்துவம் பத்திரங்கள் தயாரித்து அத்தாட்சிப் படுத்துதல்
- ▶ சத்தியப் யத்திரம் தயாரித்து அத்தாட்சிப் படுத்துதல்
- ▶ நொழில் காப்புறுதி மேன்முறையீடு

மற்றும் பொதுத் தேவைகளுக்கான
சட்ட ஆலோசனைகளும் வழங்கப்படும்

YASO SINNADURAI
Barrister & Solicitor, Notary Public

தமிழன் வழிகாடு

தமிழ் மக்கள் மத்தியில் நடைபெறும் சகல தகவல்களிற்கும் தமிழன் வழிகாட்டியின்
இலவச தொலைபேசித் தொகுப்பினை நாடுஞ்கள்



தொலைபேசித் தொகுப்பின் (416) 289-8900
அருக்கியின் உருளை தேவைகளிற்கு அழுத்
வேணுப்பு பிரதான இமாய்திக்கால்

விளம்பர் அராஜி -	1111
ஆலயம் -	2222
நகர்வலம் -	3333
சினிமா -	4444
மிடியா -	5555
மலிவ விற்பனை -	6666
நியூ இமிகிரன்ஸ் -	7777
ஒலக வலம் -	8888
ஆதவன் பய்னிக்கேசன்ஸ் -	9999

வருடத்தின் 365 நாட்களிலும், 24 மணிக்கிணரமும்
உங்கள் விளம்பரங்கள் மக்களிற்கு இலவசமாக சென்றதைய
தொடர்பு கொள்ளுங்கள்
ஆதவன் பய்னிக்கேசன்ஸ்: TEL: (416) 724-6402
FAX: (416) 724-2023

ஆணி 8 ஒன்றாறியோ மாகாணத் தேர்தலில்

வாக்களிப்பதற்கு

உங்கள் பெயர்
புதிய வாக்காளர் பட்டியலில்
அல்லது
வாக்களிக்கும் உறுதிப் பத்திரத்தில்

புள்ளி விபரம் சேகரிப்பவர்களிடமிருந்து பாரம் 301 கிடைக்கப் பெணாவிடன் உங்கள் பெயர் புதிய வாக்காளர் பட்டியலில் இல்லை. காத்திருக்காது இப்பொழுதே அழையுங்கள்! ஆணி 7ம் திகதிக்கு முன் வாக்காளர் உறுதிப்பத்திரம் பெறுவது உங்களைப் பொறுத்தது.


**இப்பொழுதே
அழையுங்கள்
வாக்களிக்கும்
உறுதிப் பத்திரம்
எப்படிப் பெறுவது
என்ற விபரம்
அறிவதற்கு.**

ஆணி 8 நீங்கள் வாக்களிக்க முடியுமா?

வாக்களிப்பதற்கு, நீங்கள்...

- தேர்தல் நாளில் 18 அல்லது மேஸான் வயதுடையவர்
- வாக்களிக்கும் நேரத்தில் கண்டிய பிரசை, அந்துடன்
- கடந்த 6 மாத காலத்தில் ஒன்றாறியோவில் வசித்தவர்

உங்கள் பெயர் புதிய வாக்காளர் பட்டியலில் அல்லது நீங்கள் வசிக்கும் தேர்தல் மாவட்ட வாக்காளர் உறுதிச் சிட்டில் இருந்தால் வாக்களிக்கக் கருதியுண்டு.



தேர்தல் அதிகாரிகளின் தொலைபேசி எண் கள் தொலைபேசி இயக்குனரின் உதவியுடன் பெற்றுக் கொள்ளலாம். உங்கள் தேர்தல் மாவட்டத்தையிட்டு தகவல் தேவையின் "தேர்தல்கள் ஒன்றாறியோ" எண் சொல்லி பின் தேர்தல் மாவட்ட பெயரை சொல்லவேம்

தேர்தல் பற்றிய பொது விபர அழைப்பு, ரொறங்கிரோவும் அதைச் சார்ந்த பகுதிகளுக்கும்
(416) 754-8683
ரொறங்கிரோவிற்கு வெளியில்
1-800-668-2727

கிராமியப்பகுதிகளில் நீங்கள் வாக்களிக்கக் கருதுகியதையொயின், உறுதி படுத்தப்படுவேர், இருந்தும் வாக்களிக்கும் உறுதிப் பத்திரத்தைப் பெற விரும்பினால் தகவல் பெறும் தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொண்டு தகவல் பெறலாம்.

வாசிக்கத் தொடர்பாடு நன்பர்களோ உறவினரோ உங்களுக்கிறுப்பின், இப் பிரசுரத்திலுள்ள தகவலை அவர்களுக்கு அறியச் செய்தரவும்.

ஒன்றாறியோவின் பிரதான தேர்தல் அதிகாரியின் கூயியலுயத்தினால் பிரசுரிக்கப்பட்டது. வாறன் ஆறு. மேற்கூரி பிரதான தேர்தல் அதிகாரி



சட்ட நிருப்பு சபையின் சார்பிற்க எதாபனம் உங்களுக்கு தகவல் வழங்குகள்ரோம்
R.R.K.

Complete Home Renovation

MATTRESS SOFA

STOVE FRIDGE

CARPET

THERMAL WINDOWS

HEATING & AIR CONDITIONING

CARPET & CERAMIC TILES KITCHEN CABINETS FURNITURES Living Room Dining Room & Bedroom Sets

2கலன் இலவசம் *30 பெருங்களுக்கு 3கலன் வாங்கும் பொழுது (latex flat paint)

**Name your house
High quality
Renovation
Service**

721 Progress Ave. Scarborough ON

CARPET & INTERIOR

Sales & Services

Tel: (416) 605 1990

**சமசம்பளச்
சட்டத்தினால்
பெண்களுக்கு நன்மை**

**Thousands of women
benefit from Pay Equity**

ஒன்றாறியோ மாகாண அரசாங்கத்தினால் கடந்த ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட முக்கியமான சில சட்டங்களில் ஒன்று Pay Equity எனப்படும் சமசம்பளச் சட்டமாகும். பாரபட்சமான சம்பளம் பெற்றுவந்த பல நூற்றுக்கணக்கான பெண்கள் இதனால் சம்பள உயர்வு பெற்றுப் பயனடைந்துள்ளனர். கூடுதலான பெண்கள் வேலைவாய்ப்பினைப் பெறவும் இச்சட்டம் கைகொடுத்துள்ளது. இது பற்றி மாகாண தொழில் அமைச்சு விடுத்துள்ள அறிக்கை இங்கு முழுமையாகத் தரப்படுகின்றது.

Have you ever asked yourself how much more your employer would pay a man to do your job? Most women have.

Over the years, jobs done mainly by women, such as clerical jobs, nursing and child care, have been under valued compared to jobs done mainly by men, such as custodial, construction and manufacturing jobs. In fact, women are paid one-quarter less to do a job of equal value.

Part of the reason is that skills to do "women's work" were seen as "natural" to women and not as important as "learned" skills. Also, women were viewed as second income earners. That's not only unfair, it's now against the law.

Under the *Pay Equity Act*, employers have to evaluate all jobs to determine their overall value to the organisation. A job's value is based both on the levels of skill, effort and responsibility that the job requires and on its working conditions. If a woman is paid less than a man for doing a job of equal value to his, the woman's pay must be raised to match the man's. Naturally, men that work in jobs done mainly by women, such as nursing, also get the increase.

"Thousands of women benefit from pay equity, which became law in 1988" says Angella Ferrara, information counsellor on the Pay Equity Commission's public hotline.

For example, in an Ontario food manufacturing plant the employer determined that the secretary to the manager was worth the same to the company as the job of the receiving supervisor, which was usually done by a man. The secretary's pay equity increase was \$1.11 an hour. A second example took place in a hospital where the female ambulance co-ordinator's and electrician's jobs were compared, resulting in an increase of \$1.06 an hour for the co-ordinator.

"We also heard from a mental health worker in another hospital whose job was compared to the male personnel officer's. She got an increase of \$2.20 of hour", says Angella Ferrara. "And in a supermarket chain, female cashier and meat wrapper jobs were compared to a male stock clerk's and received a pay equity adjustment of \$1,477 a year."

Job evaluation has been used to assess managerial jobs for many years. Pay equity requires that all the jobs be evaluated, regardless of their level.

"What surprises a lot of employees and employers when they break jobs down is how much 'women's work' has been discounted", says independent pay equity consultant Ann Hawkins. "People also forget that women's job often have difficult working conditions, such as sitting for prolonged periods in front of computer terminals of sewing machines. Job titles can also lead to false assumptions about the value of jobs. For example, while 'administrative assistant' does not sound as impressive as 'manager', an administrative assistant's job can involve a great deal of responsibility."

Do you have any questions about pay equity? call toll-free: 1-800-387-8813 or, in Toronto: 416-481-3314.

Pamphlets and seminars that take employers through the process are also available at no charge.

**தமிழரின்
கொலையைத்
துப்புத்துலக்க
தமிழரின் உதவியை
பொலிஸார்
கோருகின்றனர்**

நயாகரா பொலிஸ் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட சடலம் ஒன்று, இலங்கையரான சின்னையா ராஜன் மமன்கரன் என்பவருடையது என்ற முடிவின் அடிப்படையில் இவரது முனைம் தொடர்பான தகவல்களைச் சேகரிக்கும் நடவடிக்கையில் நயாகரா பொலிஸார் சடுபட்டுள்ளனர். இவ்விடயத்தில் தமிழர்களின் ஒத்துழைப்புத் தேவை என்று இங்குள்ள சகல வெகுஜனத் தொடர்புச் சாதனங்களுக்கும் கடந்த மாதம் 24ம் திகதி பொலிஸாரால் அனுப்பி வைக்கப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் விபரம் வருமாறு:

"நயாகரா பகுதியிலுள்ள பீம்ஸிலில் என்ற பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ஆணின் சடலம் ஒன்று தொடர்பான விசாரணைகளை நயாகரா பிரதேசச் பொலிஸார் 1994 ஜூலை 29ம் திகதி ஆரம்பித்தனர். கம்பியிட்டர் மூலம் வரையப்பட்ட படங்கள் மூலம் சடலத்தை அடையாளம் காண நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. உலகெங்குமுள்ள தொடர்புச் சாதனங்களுக்கும் சர்வதேச பொலிஸார் ஷடாகப் படங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. முப்பது வயதுடையவரான சின்னையா ராஜன் மமன்கரன் என்பவரது சடலமே இது என்று ஓரளவுக்கு இப்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. இலங்கையரான இவர் 1990ம் ஆண்டு கண்டாவுக்கு வந்த பின்னர், ரோற்றுரோ பெருந்தரின் பல பகுதிகளிலும் வசித்துள்ளார். இவரது மனைவியும் எழுவது மகனும் இலங்கையில் வசிக்கின்றனர். இவரது மனைவிக்கு விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் நடத்தி வந்த பழுதயர்க்கும் நிலையம் மிலிஸாகாவின் 6160 நெந்தர்ஹாஸ் வீதியில், 5ம் இலக்கத்தில் இயங்கி வந்தது. இவர் காணாமல் போனது 1994 அகஸ்ட் 6ம் திகதியாகும். இவரது மரணத்துக்கான காரணங்களை பொலிஸார் வெளியிட விரும்பவில்லை. விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இதுதொடர்பாக இலங்கையர்களுடன், முக்கியமாகத் தமிழர்களுடன் தொடர்பு கொள்ள பொலிஸார் விரும்புகின்றனர். கொலையப்படவரின் நன்மைகள், உறவினர்களுடன் பேசுவதற்கும் பொலிஸார் விரும்புகின்றனர். விபரங்கள் தரவிரும்புவோர் நயாகரா பிரதேச பொலிஸின் Major Crime Unit உடன் 1-800-668-3911 என்ற இலக்கத்தில் தொடர்பு கொள்ளலாம்.

VOYAGES NORKO INTERNATIONAL TRAVEL

IATA
MEMBER

COMPETITIVE AIR FARES * VARIETY OF AIRLINES * WORLDWIDE DESTINATIONS

We are specialized in organizing group tour enjoy your summer vacation in FLORIDA. (U.S.A)

Sri Lankan tamil owns 'Colonial Motor Lodge' will provide every thing the way you live in home.

உங்கள் விமானப் பயணங்களையும்,
சுற்றுலாக்களையும் நீங்கள் விரும்பியவாறு
கவனித்து உதவுவதற்கு காத்திருக்கிறார்
உங்கள் நண்பர்

கே. ரி. சண்முகராஜா (சன்)



1234 Rue Stanley, Montreal (Q.P)
H3B 2S7 (near Peel metro)

Tel: (514) 871-8799
Fax: (514) 871-0148

ஸ்ரீலா.

கலை, இலக்கிய மாத மலர்

- ★ தமிழ்நாடு 1998இல்
- ★ ஒன்றரீய மாராணத்தின் புதிய ஆட்சி
- ★ தமிழ்நாட்டில் முன்றாம் கட்டப்போர்
- ★ இலக்கிய உறவுகள்
- ★ ராசக்குட்டி அய்யா
- ★ இளைஞர் அனி - சிறுக்கதை
- ★ நெஞ்சங்கள் - தொடர்க்கதை
- மந்றாம் சினிமா, சுந்தரீப், சிறுவர் புங்கா, சோங் சிலம்பம் போன்ற பல சுவையான அம்சங்களுடன் இம்மாதம் 15ம் திகதி வெளிவருகிறது!
- கதை, கவிதை, கட்டுரை போன்ற ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன.

தொடர்புகளுக்கு: (416) 425-2884

'ஸ்ரீலா', இலாபை நிலை, காலைக்கால் இலாபை நிலை வை அங்கு வில்லம் நிதிக்காக காட்ட தமிழர் மக்களில் நுத்தமிழரும்

அன்பரங்கம்

திலூக் கலைஞர் விழா

152 அநாதேசு சிறாரின் தொடர்வாழ்வுக்கு
2.ங்கள் இதுயக் குதுக்களைத் திறவுப்பகளே!

1995 ஜூலை 15 சனிக்கிழமை
பிழ்பகல் 6.30 மணி முதல்
விளைச்சன்ட் சேர்ச்சில் கலூராரி அரங்கில்
தொடர்புகளுக்கு: ~

(416) 425-2884, (905) 472-6976,
(905) 277-8613

விழாக்கள்,

வைப்பவங்கள்...

(15ம் பக்கத் தொடர்ச்சி)

கட்டும் நேரத்திற்குத்தான் வீட்டிலிருந்து புறப்படுவார். அந்நேரத்தில்தான் வீட்டியோபடப் பிடிப்பக்காரரோ, மாலையோ வரவில்லை என்ற ஞானம் எல்லோருக்கும் பிறக்கும். உடனே மாப்பிள்ளையை அழர்ச் செய்து படப்பிடிப்பாளரைத் தேடி ஒடுவர் சீலர். இதிலிருந்து நமக்கும் புலனாவது என்ன? காரியங்கள் திட்டமிடப்பட்டிருந்தால் இந்திலை ஏற்பட்டிருக்காது. எதையும் திட்டமிட்டே செய்ய வேண்டும் என்பதை எம்மில் ஸலர் மறந்து விடுகிறோம். கிரிஸ்தவர் தமது திருமணங்களை எவ்வாவு அருமையாகவும் அழகாகவும் நிமிடம் பிசுகாமல் யாவற்றையும் விஞ்ஞான நிகழ்வு போன்று நடத்துகிறார்கள் என்பதைப் பாராட்டால் இருக்க முடியாது. 2 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பம் என்றால் 1.50க்கு பெண்வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் வந்து அமர்ந்து கொள்வார்கள். அதற்கு முன்னர் அழைப்பும் பெற்றவர்கள் வர வர அவர்களது இருப்பிடங்களைக் காண்பியதற்கு வாலியர்களும் வளிதையரும் வாசலில் காத்து நிற்பார்கள். பெண்வீட்டார் ஒரு பகுதியிலும் ஆண்வீட்டார் மறு பகுதியிலும் அமர்த்தப்படுகிறார்கள். பார்க்க அழகாகவும், அமைதியாகவும், புனிதமாகவும் இருக்கிறது. குறித்த நேரத்திற்கு சமயக் குரவர் மேடைக்கு வருகிறார். அதன்பின் மாப்பிள்ளை தோழர் சகிதம் வர எல்லோரும் எழுந்து நிற்கிறார்கள். அதன்பினால் தோழியர் சகிதம் மணப்பேண வருகிறார்கள். யாவும் அழகாகவும், அமைதியாகவும் நடைபெறுகிறது. நிகழ்ச்சிகள் யாவும் முக்கால் மணி நேரத்திற்குள் முடிந்துவிடும். பரிசு வழங்கல், வாழ்த்துத் தெரிவித்தல் யாவும் கோவிலிலுக்கு வெளியே நடைபெறும். இதனால் நாமும் இதனைப் பின்பற்ற வேண்டும் என்று நான் கூறவில்லை. யாவையும் திட்டமிட்டு அழகாகவும் குறித்த நேரத்திற்கும் செய்ய வேண்டும் என்பதையே வலியுறுத்த விரும்புகின்றேன்.

நேரம் பொன்னனது ஆயிரம் பேருள் ஒரு நிகழ்ச்சி ஒரு மணித்தியாலம் தாமதித்து ஆரம்பித்தால் ஆயிரம் மணித்தியாலங்கள் வீணாகி பிட்டன என்று அர்த்தம். ஆக்குறைந்த சம்பள அடிப்படையில் ஆயிரத்து ஐந்நாறு டொலர் நட்டம். இதனை நாம் நன்கு சிற்றிக்க வேண்டும். இவ்வாறே பிற நிகழ்ச்சிகளையும் குறித்த நேரத்தில் ஆரம்பித்து குறித்த நேரத்தில் முடிப்பது மிகவும் அவசியம். இது பெரும்பாலும் நன்கு நிட்டமிடப்பட்டு செய்யப்பட்டால் பிரச்சனை இராது.

விழாக்களை ஒழுங்கு செய்யவர்கள்,

பிள்ளைகளுக்கு அடிக்கலாமா?

(14ம் பக்கத் தொடர்ச்சி)

பாதுகாவலர்கள் ஓரளவு வள்ளுமறை உபயோகிக்கலாம்” எனச் சட்டமுலம் பிள்ளைகளைத் தவிர்ந்த ஏனையை வெரிவும் வள்ளுமறை பாவியின் அது தண்டனைக்குரிய குற்றமாகவே கருதப்படும். இச்சட்ட மூலத்தின் உதவியால் பல பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்கு அடித்தமைக்காக கோடுக்கப் பட்டபின்னர் தப்பியிருக்கிறார்கள். டேவிட் பிற்றர்சன் வழக்குக்கும் பிறகு இச்சட்ட மூலம் பிரிவு அகற்றப்படவேண்டுமெனச் சில குழந்தை பாதுகாப்பு இயக்கங்கள் மத்திய அரசின் நிதியமைச்சர் அலன் நோக்கினைக் கேட்டபொழுது அவர் அதற்கு உடன்படவில்லை. பெற்றோர்கள் பொதுவாகவே நியாயமான முறையிலும், கண்ணியமான முறையிலும் மாத்திரமே பிள்ளைகளைத் தண்டிக்கிறார்கள். ஆகவே இச்சட்டமூலப் பிரிவினை அகற்ற வேண்டிய அவசியம் இல்லையென் அலன் நோக்கி கூறி விட்டார். ஆகவே பிள்ளைகளுக்கு அடிப்பது குற்றமல்ல. ஆனால் எப்படி அடிக்கப்படுகிறது? எதற்காக அடிக்கப்படுகிறது? என்பதே முக்கியம். பிள்ளைகளை ஒழுங்காட்சி செய்வதற்காக அடிப்பது ஒருவகை, அவர்கள் செயலால் கோபமுற்று அதன் பிரதிவிலையால் அவர்களை அடிப்பது இன்னொருவகை.

பிள்ளைகளை ஒழுங்காட்சி செய்வதற்காக அடிப்பதாயிருந்தால் எடுத்த உடனடியாகவே பிள்ளைகளுக்கு அடிக்க மாட்டோம். பிற்றர்சன் தம்பதியினர் கையாண்டது போன்ற பல்வேறு மாற்று வழிகளைப் பிரயோகித்து அவையாவும் வெற்றியிட்டாத படசத்திலே வேறு வழியே இல்லை என்ற தீர்மானத்துடன் அடிப்போம். அங்கே குரோத உணர்வே இருக்க மாட்டாது. இன்னும் சொல்லப் போனால் இங்கு பாதிக்கப்பட்டது பிள்ளையிலும் கூடுதலாக பொற்றோராகவே இருக்கும். “பிள்ளைக்கு அடித்து விட்டேன என அவர்கள் மனம் வெதும்பும் அல்லப்படும். எனவே எவ்வளவு விரைவாக

பலருடைய ஒத்துழைப்போடு வேலைகளை பங்கிட்டுச் செய்தால் சிரமமின்றி யாவற்றையும் கச்சிதமாகச் செய்யலாம். இது பெரும்பாலும் அனுபவத்தினால் ஏற்படுவது. நிகழ்ச்சிக்கு ஒரு மாதத்துக்கு முன்னதாகவே யாவையும் ஒழுங்குபடுத்தி வைக்க வேண்டும். இதில் நம்மவர் கூடிய கவனம் செலுத்துதல் முக்கியம்.

ஏதோ மனதில் எழுந்த என்னளங்களை எழுத்தில் தந்திருக்கிறேன். இதனால் நன்மைகள் ஏற்படும் எனக் கருதுகிறேன். சமுதாய முன்னேற்றத்துக்கு இக்கருத்துக்கள் கருவியாக அமையுமானால் யாவருக்கும் மகிழ்ச்சியே.

பிள்ளையை அணைத்து நடந்தவற்றை மறங்க வைக்க முனைவர். பிள்ளைக்கு ஏன் தாங்கள் அழித்தோம் என்பதையும் விளக்க முனைவர். இது பிள்ளையின் மனதிலே நல்ல உணர்வுகளை தோற்றுவிக்கூடியதாக அமையும்.

பொதுவாகவே நம்மவில் பலர் இரண்டாவது வகையினையே கையாளுகின்றோம்.

பிள்ளைகளின் செயலால் கோபமுற்று அதன் பிரதிவிலைபாக உடனடியாகவே வள்ளுமறையில் செய்து விடுகின்றோம். இங்கு அடிப்பது பிள்ளையையும் திருந்துவது எனவில்லை பார்க்கக் கோபத்தின் வடிகாலாகிறது என்று கூறுவதே சிறந்தது. இதனைச் சட்டம் அங்கீரிக்கமாட்டாது. இத்தகைய சந்தர்ப்பங்களிலே அடிப்படையின் உடலிலே காயங்களோ, சிராப்புக்களோ, இரத்தக்கண்டல்லடைவது போன்ற இரத்தக்காயங்கள் ஏற்படுவது சாத்தியம். எது கோபமும் உடனடியாகத் தனிவிடில்லை. எனவே இந்தண்டனை முறை பிள்ளைகளுக்கு உடலிலே ஏற்படுத்திய உடல் வடுவிலும் பார்க்க மிகக் தீர்க்கமான ஒரு வடுவினை உள்ளத்திலே ஏற்படுத்தி விட்டிருக்கும். உடலில் ஏற்பட வடு ஒரு சில நாட்களில் மறைந்துவிடும். உள்ளத்தில் ஏற்பட்ட வடுவோ மறைய எத்தனையோ நாட்கள் ஏன் வருடங்கள் கூட எடுக்கலாம். அல்லது அவர் உள்ளத்திலே நிலையான வடுவாகவே நிலைத்து நிற்கலாம். அதன் பிரதிவிலை விரும்பத்தகாத பல விளைவுகளை ஏற்படுத்தும். அவர் ஒரு அடாவடித்தன்மையுடையவராகவோ, வள்ளுமறையிலே அதீத நம்பிக்கையுடையவராகவோ வரலாம். ஆகவே இந்த வகையிலே பிள்ளைகளுக்கு அடிப்பது கட்டாயமாகத் தவிர்க்கப்படுதல் அவசியம்.

ஆகவே அடிப்பது குற்றமல்ல. அது பிள்ளையை நன்னடத்தைப்படுத்துவதற்கு என்ற குறிக்கோளுடன் செயற்பட்டால், அது அங்கீரிக்கப்படும்.

பொய்ப்பற்கள்

(12ம் பக்கத் தொடர்ச்சி)

இவற்றை உபயோகிப்பற்கள் இவற்றை (குறுகியகாலங்களுக்கு மாத்திரம்) தற்காலிகமாகவே உபயோகிப்பது நல்லது. வசதி கிடைத்ததற்கும் (Cast partial denture) உலோகத்தால் வார்க்கப்பட்டு உருவாக்கப்படும் பிழேம் உடைய பற்களைப் பெறுவது விரும்பத்தக்கதாகும். இவை விலை கூடியவை. எனினும் பிள்ளைக்கப்படுத்தி பற்களைப் பற்களைப் போதாத விடுவதை விட இந் உலோகத்தால் செயற்பட்டால், அது அங்கீரிக்கப்படும்.

உங்கள் வசதி கருதி இரண்டு இடங்களில் சேவை

இலங்கையிலும் வெளிநாடுகளிலும் கண்டாவிலும்
மொத்தம் இந்பது ஆண்டுகளுக்கு மேல் பல் வைத்திய சிகிச்சையில்
அனுபவம் பெற்ற உங்கள் நம்பிக்கைக்குரிய


டாக்டர். அ. சந்முகவாடிவேல்

கடும்ப பல் வைத்தியர்

Dr. A. Shanmugavadivel

Family Dentist

செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்
2466 Eglinton Avenue East, Unit: 7,
Scarborough, Ont. M1K 5J8
Opposite Kennedy Subway Rainbow Village கட்டத்தில்)



(416) 266-5161

திங்கள், புதன் கிழமைகளில்
Main Square Dental Centre
2575 Danforth Avenue, Toronto
Ontario. M4C 1L5

(416) 690-0176

இவ்வருடம் பொலிஸார் உடோர்!

தமிழ் இளைஞர்கள் பங்குபற்றும் பல்வெறு கைவல்புகள், யைமுறுத்தல் சம்பவங்கள், ஆயுதங்களுடனான நடமாட்டம், துப்பாக்கிக் கூடுகள் தொட்பான முறையாடுகள் அன்றைய நாட்களில் பொலிஸாருக்குக் கிடைத்துவருகின்றன. கடந்த வருடங்களிலும் பார்க்க இவ்வருடம் தமிழ் மக்கள் இவ்விடயங்கள் தொட்பான விபரங்களைத் தருவதில் தாமாகவே முன்வந்துள்ளதாகவும், மக்களின் இவ்வகையான ஒத்துழைப்பு சந்தேகத்துக்குரியவர்களைக் கண்டுபிடிக்க உதவுதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சக்சரவுகளை உருவாக்கும் இளைஞர்கள் குழுக்களாக நிற்கும் அல்லது நடமாடும் இடங்கள் ஏற்கனவே பொலிஸாருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பயன்படுத்தப்படும் சில முக்கியமான வாகனங்களின் இலக்கங்களையும், சம்பந்தப்பட்ட நபர்களின் முழுப் பயர்களையும் பொலிஸார் கிருமாகப் பெற்று வருகின்றனர். பல பெற்றோர் இவ்விடயத்தில் பொலிஸாருக்குப் பூரண ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.

மாணவர், இளைஞர், யுவதிகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைக் கையாளவேன் ஒவ்வொரு பொலிஸ் பகுதியிலும் சில அதிகாரிகள் தெரிந்தெடுக்கப்பட்டு பயிற்சியிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஒவ்வொரு பாடசாலையாகச் சென்று சிலரது விபரங்களைப் பெற்று ஆவணமாக்கியுள்ளனர். அத்துடன் இளைஞர்கள் அதிகமாகக் கூடும் இடங்கள் பற்றிய விபரங்களையும் சேகரித்துள்ளனர்.

கடந்த மாதம் தமிழ் இளைஞர்கள் சம்பந்தப்பட்ட துப்பாக்கிக் கூட்டுச் சம்பவம் ஒன்று எகாபரோ-நோர்த் பேர்க்க பகுதியில் இடம்பெற்றது. இரு தமிழ்க் குழுக்களுக்கிடையிலான ஒரு சம்பவம் இது என்று பொலிஸார் தெரிவித்தனர். ஆனாலும், இவ்வருட வசந்த கால, கோடை கால விழுமிறைகள் முன்னைய ஆண்டுகளைப் போன்ற தேவிலவுக் காலமாக' இவர்களுக்கு இருக்காது என்று பொலிஸார் உறுதி கூறுகின்றனர். 'குழுக்களின் உறுப்பினர்கள் ஒவ்வொருவர் பற்றியும் தங்களிடம் போதிய தகவல் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

வாகனங்களின் ஆசனப்பட்டிகள் பாதுகாப்பற்றவை என்று புகார்

வடஅமெரிக்காவில் பாவளையில் இருக்கும் வாகனங்களின் ஆசனப்பட்டிகள் பாதுகாப்பற்றவை என்று புகார்கள் கூறப்பட்டுள்ளன. முக்கியமாக, ஜப்பானில் தயாரிக்கப்படும் இந்த ஆசனப் பட்டிகள் வடஅமெரிக்காவின் குளிர், வெப்பம் ஆகியவைகளுக்குத் தாக்குப்பிடிக்க முடியாதவையாக இருப்பதாகவும், இதனால் பல தடவை இயங்க மறுத்து அல்லது அறுந்து போனதால் வாகனசாரிகள் விபத்தில் சிக்க நேர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பாதுகாப்பற்றவையாகக் காணப்படும் ஆசனப் பட்டிகளை மாற்றிக் கொடுக்கச் சம்பந்தப்பட்ட வாகன நிறுவனங்கள் சம்மதித்துள்ளன. எனவே அந்தந்த நிறுவனங்களுடனேயே தொடர்பு கொள்ளுமாறு வாகனச் சொந்தக்காரர்கள் கேட்கப்படுகின்றனர்.

வாணிப வசந்தம் வர்த்தகக் கண்காட்சி

கன்டா இலங்கைத் தமிழர் வர்த்தகக் கம்போனீஸ் வருடாவருடம் நடத்தும் வர்த்தகக் கண்காட்சி இந்த வருடம் 'வாணிப வசந்தம்' என்ற பெயரில் ஆகஸ்ட் மாதம் 12ம் திங்டி மார்க்கத்திலுள்ள 160 புளைக் கிராவில் அமைந்துள்ள நோர்த் அமெரிக்கன் ஸ்ரூடியோவில் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் முற்பகல் பத்து மணி முதல் பிற்பகல் ஒன்று மணி வரை இத்தை நடத்துவதற்கு ஏற்பாடாகியில்லை. முழுநாளும் கலை நிகழ்ச்சிகளும், கருத்தரங்குகளும் நடைபெறவுள்ளன.

வாணிப வசந்தம் கண்காட்சியில் பங்குபற்றுவதற்கான விண்ணப்பங்கள் தற்போது வணிக நிறுவனங்களிடமிருந்து கோரப்பட்டுள்ளன.

சென். ஜேம்ஸ் நகர் சமூக நிலையம் ஜூன் 3ல் திறக்கப்படும்

ரொறான்ரோ சென் ஜேம்ஸ் நகரின் பார்லிமெண்ட் - வெலஸ்லி பகுதியில் அமைந்துள்ள ஜோஸ் அவினியு பாடசாலையுடன் இளைஞ்ததாக அமைக்கப்பட்டிருக்கும் சுழக நிலையத்தின் உத்தியோகயூர்வ திறப்பு விழா ஜூன் மாதம் 3ம் திங்டி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. ரொறான்ரோ நகர் முதல்வர் பாபரா ஹோல் அவர்கள் இத்தைத் திறந்து வைப்பார். தமிழ் சிறார்களின் நடைம் உட்பட பல்வேறு இன மக்களின் நடன நிகழ்ச்சியும், ஒவியக் கண்காட்சியும் இங்கு இடம்பெறவுள்ளன.

றிச்மன்ட்வீல் முருகனுக்கு கொடியேற்றம் 20ம் திகதி

றிச்மன்ட்வீல் இந்து ஆலயத்தின் முருகப் பெருமானுக்கான வருடாந்த மகோந்சவாம் இந்த மாதம் (ஜூன்) 20ம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்ற உற்சவத்துடன் ஆரம்பமாகின்றது. அன்றைய தினம் காலை 10:30 மணிக்குக் கொடியேற்றம் நடைபெற்று கொடி ஊர்வெலம் நடைபெறும். பதினெட்டு நாட்கள் உற்சவம் நடைபெறும். தினமும் மாலை உற்சவம் பிற்பகல் 7:00 மணிக்கு ஆரம்பமாகும். தேர்த் திருவிழா ஜூலை மாதம் 3ம் திங்டியும், தீர்த்தோந்சவம் 4ம் திங்டியும் நடைபெறும். மறுநாள் முருகப் பெருமான் திருக்கல்யாணம் நிகழும்.

ஸ்ரீராமகிருஷ்ண பஜுனையும் பகவத்கீத வகுப்பும்

ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் கன்டா (தமிழ்) கிளையின் பஜுனை நிகழ்ச்சியும், பகவத் கீத வகுப்பும், இராஜுயோக விளக்கங்கள், தியானமுறை ஆலோசனைகள், பயிற்சிகள் என்பனவும் ஒவ்வொரு புதன்கிழமையும் பிற்பகல் ஆறு மணியிலிருந்து எட்டு மணி வரை எஸ்காபரோ மார்க்கம் வீதி 272ம் இலக்கக் கட்டடத்தில் நடைபெறுகின்றது. விபரங்களுக்கு (416) 266-9638 இலக்கத்தான் தொடர்பு கொள்ளவும்.

கியுபெக் சயாட்சி கருத்து வாக்கெடுப்பு இவ்வருட இறுதிக்குள்

கியுபெக் மாநிலத்துக்குச் சயாட்சி பெறுவதற்கான மக்கள் கருத்து வாக்கெடுப்பு இவ்வருட இறுதிக்குள் நடைபெறும் என்று கியுபெக் மாநில முதல்வர் பரிசு தெரிவித்துள்ளார். ஆனால் திட்டவட்டமாக எப்போது நடைபெறும் என்று அவர் தெரிவிக்கவில்லை. கியுபெக் மாநில சயாட்சிக்குப் பல அமெரிக்க அரசியல் தலைவர் கள் தங்கள் ஆதரவைத் தெரிவித்திருப்பதாக அமெரிக்க விஜயத்தை முடித்துக் கொண்டு திரும்பியின்மை கியுபெக் துணை முதல்வர் பெர்னாட் லன்றே தெரிவித்துள்ளார். கியுபெக் தனிநாடாகும் வேளையில் அமெரிக்காவும் கன்டாவும் அதன் நட்பு அயல் நாடுகளாக இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ விஷ்ணுவெஸ்மி வாசா

534-0011



534-0011

திருமணம், பதிவுத் திருமணம் மற்றும் அனைத்து இந்துமத கிரியைகள் சேவைக்கும், திருமணத்திற்குத் தேவையான அனைத்து தேவைகளுக்கும் எம்முடன் தொடர்பு கொள்ளலும்

மண்டபம் - முத்துமணவரை - மண்டப அலங்காரம் - பூமாலை - சடைநாகம் - - தலைப்பாகை - தலைநகை - பூசைப் பொருட்கள் - சைவ உணவு அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் பெற்றுக் கொள்வதற்கு எம்மை நாடுங்கள்.

ரொறன்றோ, ஸ்காபரோ நகரங்களில் கார் நிறுத்தும் வசதியுடன் திருமண மண்டப ஒழுங்குகளை நாங்களே செய்து தருகின்றேம்.

இந்துமத குரு, கண்ண திருமண பதிவு அதிகாரி
சிவபீர் பஞ்சாட்சர கிருஷ்ணராஜக் குருக்கள்
 (HINDU PRIEST & REGISTAR) புங்குடுதீவு -10, இலங்கை

243 MARGUERETTA ST.,
TORONTO, ONT. M6H 3S4
T.PHONE: 534-0011

1247 ELLESMORE ROAD
SCARBOROUGH, ONT. M1P 2X8
T.PHONE: 750-7319

சாயி பஜனைகள்

ஸ்காபரோவில்

ஸ்காபரோ சாயி சமித்தியினரால் இரண்டு வாரத்துக்கு ஒரு நடவை ஸ்காபரோ வுப்பன் கஸ்லூரி மண்பத்தில் பிழ்பகல் ஆறு மணி முதல் ஒன்பது மணி வரை சாயி பஜனை நடத்தப்பட்டு வருகின்றது. இந்த (ஜான்) மாதத்தில் 11ம், 25ம் திங்கிள்களில் பஜனை நடவைப்பெறும். கல்வி வட்டத்தினரின் வகுப்புகள் பஜனைத் தினங்களில் பிழ்பகல் 5:15 மணி முதல் 5:45 மணி வரை நடவைப்பெறும்.

பாலவிழாஸ் வகுப்புகள் 5 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்டவர்களுக்கு ஒவ்வொரு ரூயின்நாட்கிழமையும் முதல் 11:00 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை நடவைப்பெறும்.

சாயி தகவல்

தொலைபேசிச் சேவை

ஸ்காபரோ பிரதேச சாயி நிகழ்ச்சிகள் பஞ்சிய தகவல்களை வழங்குவதற்காக சாயி தகவல் தொலைபேசிச் சேவையும் தங்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் இடம்பெறும் இந்தச் சேவையை (416) 288-1322 (இணைப்பு: 121) இலக்கத்தில் கேட்கலாம்.

வெலஸ்லியில்

ரோந்டோ சென் ஜேம்ஸ் ரவுண் வெலஸ்லி பகுதியில் அமைந்துள்ள ரோஸ் அவிஸிய பாடசாலை மண்பத்தில் தங்போது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பிழ்பகல் ஆறு மணி முதல் எட்டு மணி வரையும் சாயி பஜனை நடவைப்பெறுகின்றது. விபரங்களுக்கு (416) 920-9250 இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம்.

மிஸிஸாகாவில்

மிஸிஸாகா சாயி சமித்தியினரால் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை இரவு எட்டு மணி முதல் ஒன்பது மணி வரை பஜனையும், தியான வழிபாடும் மிஸிஸாகாவில் 1447 அலக்ஸாந்ட்ரா அவிஸியில் அமைந்துள்ள யீச்த்ய சாயி பாபா நிலையத்தில் நடவைப்பெறுகின்றது. சிறுவர்களுக்கு பாலவீகாவுட் சமயாடப் போதனைகள் ஒவ்வொரு சனிக்கிழமையும் Eindal campusல் சபையினரால் நடத்தப்படுகின்றது. விபரங்களுக்கு (905) 274-8886 இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம்.

லாண்ட்ஸ்ரவணில்

லாண்ட்ஸ்ரவண் யீ சத்ய சாயி நிலையத்தில் பிரதி வியாழன் மாலை 7:30 மணி தொடக்கம் 8:30 மணி வரை

சாயி பஜனைகள்

பஜனைகள் நடவைப்பெறும். அதேதான் மாலை 6:45 மணி முதல் 7:25 வரை கல்வி வட்டமும் பிரதி செவ்வாய்க்கிழமை மாலை ஆறு மணி தொடக்கம் ஏறு மணி வரை பாலவீகாவுட் என்பதும் சிறுவர் சமய வகுப்பும் நடவைப்பெறும். லாண்ட்ஸ்ரவண் தமிழர் கூட்டுறவு இல்ல 3ம் மாடி மண்பத்தில் இந்த நிகழ்ச்சிகள் நடவைப்பெற்று வருகின்றன.

டொன்மில்ஸில்

டொன்மில்ஸ் சாயி சமித்தியினரால் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை பஜனை வழிபாடு, பிளேமின்டன் பார்க் நூலக மண்பத்தில் நடவைப்பெறுகின்றது. இங்கு சிறுவர்களுக்கான பாலவீகாவுட் சமய போதனை வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. விபரங்களுக்கு 416-467-6393 இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம்.

ரிச்மன்ட்ஹீல் இந்து ஆலய இந்தமாத உற்சவங்கள்

ரிச்மன்ட்ஹீல் இந்து ஆலயம் திங்கள் முதல் வியாழக்கிழமைகளில் காலையில் எட்டு மணி தொடக்கம் நண்பகல் பன்னிரண்டு மணி வரையும், பிழ்பகல் ஆறு மணி முதல் இரவு ஒன்பது மணி வரையும் திறந்திருக்கும். வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களில் காலை எட்டு மணி முதல் இரவு ஒன்பது மணிவரை திறந்திருக்கும். மேலதிக் விபரங்களுக்கு ஆலயத்துடன் (905) 883-9109 தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளலாம்.

ஆலயத்தின் இந்த மாத (ஜான்) முக்கிய உற்சவங்களின் விபரங்கள் வருமாறு:

- 01 வியாழன்: பிள்ளையார் திருவிழா (4ம் நாள்)
- 11 ஞாயிறு: தேர்த் திருவிழா
- 12 திங்கள்: தீர்த்தத் திருவிழா
- 13 செவ்வாய் பூங்காவளம்
- 16 வெள்ளி: சுறவன் உற்சவம்
- 19 திங்கள்: முருகன் திருவிழா ஆரம்பப் பணிகள்
- 20 செவ்வாய்: முருகன் கொடியேற்றம்
- 24 சனி: சிறுக்கிழமை விருதம், சன்முக அரச்சனை
- 30 வெள்ளி: முருகன் திருவிழா 11ம் நாள்.

தமிழர் தகவல் இதழ்கள் தபால் மூலம் விநியோகம்

தமிழர் தகவலின் இதழ்களை நூற்றுக் கணக்கானவர்கள் மாதாமாதம் தபால் மூலமும் பெற்று வருகின்றனர். விநியோக நிலையங்களுக்குச் சென்று குறிப்பிட்ட திங்கிள்களில் பெற முடியாதவர்களே தபால் மூலம் பெறுகின்றனர்.

தபால் மூலம் பெற விரும்புவர்கள் தபால் கட்டணத்துக்கான செலவினைத் தாமே பொறுப்பேற்க வேண்டும். ஆனால் மலர் உட்பட ஒரு வருடத்துக்கான பன்னிரண்டு இதழ்களைத் தபாலில் பெற பதினைந்து (15) டாலர்கள் செலுத்த வேண்டும். வருடத்தின் எந்த மாதத்திலிருந்தும் தபால் மூலம் பெறுவதை ஆரம்பிக்கலாம்.

இதழ்கள் காசக் கட்டளை அல்லது காசோலை TAMILS' INFORMATION என்ற பெயருக்கு எழுதப்பட்டிருக்க வேண்டும். அத்துடன், ஒரு கடதாசியில் உங்கள் பெயர், தபால் முகவரி ஆகியவற்றை ஆகங்கிலத்தில் தெளிவாக எழுதி வைக்க வேண்டும். உங்களுடன் தொடர்பு கொள்ளக்கூடிய தொலைபேசி இலக்கத்தும் தவறாது குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

முக்கியமான அறிவியல் தமிழர் தகவலைத் தொடர்ந்து பெறவிரும்புவர்கள், தாங்கள் முன்னர் அனுப்பிய பணம் எப்போது முடிவடைகின்றது என்பதை நினைவில் வைத்திருந்து, கடைசி மாதத்துக்கு முன்னராக பணம் அனுப்பினால் தொடர்ந்து தகவலைப் பெறமுடியும். தவறும் பட்சத்தில், பன்னிரண்டு இதழ்களுடன் தபால் மூலம் அனுப்பப்படுவது நிறைவெப்பூம். தபால் மூலம் பெறவேண்டும் தகவலைத் தொடர்ந்து தகவலைப் பெற நினைவுட்டும் கடிதங்கள் எதுவும் அனுப்பப்பட மாட்டாது என்பதை ஞாபகத்தில் வைத்திருக்கவும்.

தபால் மூலம் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: Tamil's Information, P. O. Box: 3, Station - F, Toronto, Ontario. M4Y 3L4.

சிவாஸ் டிருந்தோ மியிட்ட

தமிழர்கள் மனதில் வைத்திருக்க வேண்டிய பேயர்
தமிழர்கள் நினைவில் நினைவுத்திருக்க வேண்டிய பேயர்

மருக்கறி வகைகள், கடல் உணவுகள்,
கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி மற்றும்
இலங்கை, இந்திய, கனடிய உணவுப்பொருட்களையும்,
தோசை, இடியப்பம் ஆகியவைகளையும் நியாயமான
விலையில் விற்பனை செய்யவர்கள்.

திருமணங்களுக்குக் தேவையான கூறை,
பட்டு வேட்டி, சால்வை, தலைப்பாகை, குத்துளிளக்கு,
ழுமாலைகள், மணவறை, மண்டப வசதி, விருந்துபசார
உணவு வகைகள் ஆகிய அனைத்துக்கும்
எங்களுடன் தொடர்பு கொள்ளுவது.

SIVA'S TRADING CO. LTD
3852 Finch Ave.East, (Kennedy / Finch) Scarborough.
Tel: 321-2739

ஓம் ஸ்ரீ சாமிராம்

JAISAI HERBAL CENTRE

ஜெய்சாயி மூலிகை மருத்துவ நினையம்

எங்களிடம் இறக்குமதி செய்யப்பட்ட கீழ்க்கண்ட எண்ணெய்கள் கிடைக்கும்:

- * குந்தல் வளர்ச்சித் தைலம்
- * வாத நோவெண்ணெய்
- * கல்தூரி கோரோசனை மாத்திரை
- * பீனிசத் தைலம்
- * முக்கூட்டுக் குளிகை
- * கிரந்தி எண்ணெய்,
- * கடுக்காய்க் குளிகை
- * பொடுகுத் தைலம்
- * சருமத் தைலம்
- * பேறுகால சரக்குத்தாள்

நாட்டட சகல நோய்களுக்கும் இயற்கைமுறை மருத்துவ ஆலோசனை வழங்கப்படும்.
மகப்பேறு இல்லாத தம்பதிகளுக்கு விசேஷமான மூலிகை முறைகள் உண்டு.

கம்பியூட்டர் ஜாதகம்!

கம்பியூட்டர் முறையில் தமிழில் ஜாதகம் பத்து நிமிடங்களுக்குள், கணித முறையிலோ வாக்கிய முறையிலோ கணித்துக் கொடுக்கப்படும்.

* எண்கணிதம் * ஜோதிடம் * கைரேகை * திருமணப் பொருத்தம் * பெயரிடுதல் * பெயர் மாற்றம் * கிரகதோஷ பரிகாரம் முதலிய பிரச்சனைகளுக்குப் 'பென்டீ' கூறுகினின் மூலம் துல்லியமான, அச்சொட்டான பலாபலன்கள் ஆராய்ந்து கூறப்படும்.

For Appointment Please call:

Director & Counsellor


Prof. Dr. (Ms) A. Ganesaal

Tel: (416) 467-6393

Fax: (416) 467-7270

10 Sunny Glenway
307, Donmills
Ontario. M3C 2Z3

நான்காவது பிறந்தநாள் வாழ்த்து!



செல்வி. அனோஜினி குமாரதாஸன்

ரொறங்கரோ, வேட்போர்ண் வீதியில் வசிக்கும் குமாரதாஸன் கிரிஜாதேவி (கீதா) தம்பதிகளின் ஏக புத்திரி, அருந்தவச் செல்வி அனோஜினி (அனு) இம்மாதம் 21ம் திகதி தனது நான்காவது பிறந்த நாளை இஷ்ட தெய்வங்களின் ஆசிபுடன் மனமகிழ்வாகக் கொண்டாடுகின்றார்.

செல்வி அனுவக்கு அப்பா, அம்மா, அப்பம்மா, அம்மம்மா, மாமா, மாமி, சின்னமாமா, சின்னமாமி, தமிழ்நிதிலிருக்கும் அப்பாவழியான, அம்மாவழியான பெரியப்பமார், பெரியம்மாமார், அத்தைமார், அங்கிளமார், அண்ணாமார், அங்காமார், மச்சான்மார், மச்சாள்மார் மற்றும் உறவினர்கள், குடும்ப நன்பர்கள் அனைவரும் தங்களின் இதயழூவமான பிறந்த நாள் வாழ்த்தினைத் தெரிவிக்கின்றனர்.

**செல்வி. அனோஜினிபிளிஸ்
தாந்தாபாள
யாற்பாளத்தின் சிறப்பு**

ஆழ நீர்க்கடல் குழு மிலங்கைக் களியை னுந்தமிழ் மக்கள் வசித்திடும் யாழி சைத்தொரு பாணன் பரிசிலாய் அன்று பெற்றநல் யாற்பாளை நாட்டினில் வாழை மாதுமழை தோடைகள் வான்க ஞாம்பொடு தெங்கு பொலிந்துமே ஏழ மைத்தைப் போக்கி மிலிருந்திடும் இந்தி லத்தினில் இல்லாமை இல்லையே!

- கவிஞர் காரர். சுந்தரம்பிள்ளை
வாழ்க தமிழ்!
வெல்க தமிழிழம்!

'முதல் நன்மை' பெற்ற சகோதரச் சிறுமிகள்



ரோறங்கரோ, வேட்போர்ண் வீதி 545ம் இலக்கக் கட்டடத்தில் வசிக்கும் கிறிஸ்திரி சிவா தம்பதிகளின் புதல்விகளான மேரி நர்மதா, மேரி மக்கெலின் ஆகிய இருவரும் சென் ஜேம்ஸ் நகர் சென். லூட்ஸ் தேவமாதா ஆலயத்தில் 'முதல் நன்மை' பெற்றுக் கொண்டனர். சகோதரச் சிறுமிகள் இருவரும் இவ்வாலயத் தீன் பிரதம குருவானவருடன் மேற்படி வைபவத்தின் பின்னர் எடுத்துக்கொண்ட படம் இது. இந்த ஆலயத்தில் மாதம் தோறும் வரும் முதல் சனிக்கிழமைகளில் தமிழில் ஆராதனை பல வருடங்களாக நடைபெற்று வருகின்றது.

குழந்தைகளின் பாதுகாப்புக்கு...

(30ம் பக்கத் தொடர்ச்சி)

வேறொவருடனும் வாகனத்தில் செல்ல வேண்டாம். வேறொவரின் வாகனத்திலும் ஏறவும் வேண்டாம்.

* செல்லப் பிராணியைப் பார்ப்பதற்கும் சரி, தேடியிழிப்பதற்கும் சரி, உங்கள் அம்மா அல்லது அப்பா பிரச்சனையில் மாட்டுப்பட்டிருப்பதாகக் கூறினாலும் சரி தங்களுடன் வருமாறு எவ்வாவது உங்களை அழைத்தால் அவர்களுடன் செல்ல வேண்டாம்.

* உங்கள் பெற்றோரை எங்காவது ஒரு கடைப் பகுதியில் தவற விட்டுவிட்டால் அங்குமிங்கும் தேடி அலைய வேண்டாம். உடனடியாகப் பாதுகாவலிடிடம் அல்லது கண்டுபிழிப்பவர்கள் பகுதிக்குச் சென்று முறையிடவும்.

இங்கு தெரிவிக்கப்பட்ட தகவல்கள் மேலோட்டமானவை என்பதைக் கவனத்தில் இருந்திக் கொள்ளலும்.

Common sense helps keep kids from strangers

Here are some tips for parents to follow to help 'streetproof' their children.

- * Tell your kids never to go anywhere with a stranger, not to talk to strangers and never take anything from them.
- * Teach your child a 'code' word that will be used by anyone other than the parents who come to pick the child up. Unless that persons know the code word, tell the child to stay away from them.
- * Never let a child to go to a public washroom unattended.
- * Teach kids where and how to get help.
- * Don't teach kids through scare tactics.
- * Encourage kids to take some responsibility for their well-being.
- * Develop a "what if" games for the kids to get them thinking of how they would respond if they felt threatened or afraid.
- * Make the kids understand 'goodness' and "badness" are not visible traits.
- * Check babysitter's credentials thoroughly.

There are lots of ways kids can help look after themselves. Here are some:

- * Let your parents know the route you take to school.
- * Ensure you always know how to reach your parents.
- * Checkout the neighbourhood with your parents and have them show you where the Block Parent homes are.
- * Learn how to use a pay phone and how to phone home collect.
- * Be alert to anyone taking undue interests in you.
- * You don't have to go near a car to talk to the people inside it.
- * Never get into a car or go with someone unless your parents approve.
- * No one should be asking for help looking for "A lost puppy" or telling you your mother or father is in trouble and that he or she will take you to them.
- * If you lose your parents in a mall, go to a checkout, security office, or lost and found and tell someone you're lost - never just wander around.

குழந்தைகளின் பாதுகாப்புக்கு வழி என்ன? பெற்றார்களுக்குச் சில துப்புகள்!

கனடாவில் குழந்தைகள், சிறார்கள் கடத்திச் செல்லப்படுவது அதிகரித்து வருகின்றது. கடத்தப்படும் காரணம் முற்றுமுழுதாகப் பாலியல் நோக்கமற்றதாயினும், கடத்தலால் பிள்ளைகளின் உயிர் பறிக்கப்படுகின்றது. இதனால் பெற்றோர் தங்கள் பிள்ளைகளது நடமாட்டத்தில் அதை கவனம் செலுத்த வேண்டியது முக்கியமாகும்.

கனடாவில் ஒவ்வொரு வருடமும் மே மாதம் 25ம் திங்கள் காணாமல் யோன குழந்தைகளின் தினமாகக் கொண்டாடப்படுகின்றது. இந்த நாளில் வேதனையுடன் ஒன்றுக்கூடும் பெற்றாரைக் காணக்கூடியதாகவுள்ளது.

இவ்வாறான நிலை புதிதாக எவருக்கும் ஏற்படக்கூடாதாயின், பிள்ளைகள் நடமாட்டத்தையிட்டு பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும். இது தொடர்பான சில தகவல்கள் இங்கே தரப்படுகின்றன. வீதிகளில் ஒவ்வொரு பிள்ளையும் பாதுகாப்பாக நடமாட வேண்டும் என்பதே ஒவ்வொருவரதும் விருப்பமாகும்.

தொகுப்பு: நாள்

எனவே பிள்ளைரும் விடயங்களை அவதாணத்தில் எடுப்பது நல்லது.

- * முன்பின் தெரியாத ஒரு அந்தியருடன் சேர்ந்து போகவேண்டாம் என்றும், அவர்களுடன் பேசவேண்டாம் என்றும் உங்கள் பிள்ளைகளிடம் சொல்லி வையுங்கள். அப்படியானவர்கள் ஏதாவது கொடுத்தால் அதனை வாங்க வேண்டாம் என்றும் கூறிவையுங்கள்.

- * உங்கள் பிள்ளைக்கு மட்டுமேன்று ஒரு 'குசக வார்த்தை'-யைச் சொல்லிக் கொடுங்கள். நீங்கள் அல்லாத வேறு ஒருவர் உங்கள் பிள்ளையை அழைத்துச் செல்லச் செல்லுமிடத்து அந்த ஆள் குறிப்பிட்ட 'குசக வார்த்தை'யைப் பாவித்தால் மட்டும் அவருடன் செல்லுமாறு சொல்லி வைக்கவும். அல்லது அவரிடமிருந்து விலகி நடக்க வேண்டும்.

- * உதவிக்கு ஒருவர் இல்லாமல், தனியாக ஒருபோதும் உங்கள் பிள்ளையை பொது மலசல கூடத்துக்குள் செல்ல அனுமதிக்க வேண்டாம்.

- * எங்கே, எவ்வாறு உதவி பெறலாம் என்பதைப் பிள்ளைக்குக் கற்றுக் கொடுங்கள்.

- * பிள்ளைகளுக்குப் பயமுட்டும் வகையில் எதனையும் போதிக்க வேண்டாம்.

- * பிள்ளைகள் தங்களது சொந்த நலனில் அக்கறை காட்டக்கூடியவர்களாக வாழும் வகையில் அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

- * ஒரு பிள்ளை பயமுறுத்தப்படும் வேளையில், அல்லது அவர் பயமடையும் சந்தர்ப்பத்தில் 'நான் இந்த வேளையில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்' என்பது பற்றி விளையாட்டு உத்திகளின் ஊடாகப் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்கவேண்டும்.

- * நல்லது எது கெட்டது எது என்பதைப் புறத்தோற்றுத்தால் கண்டு பிடிக்க முடியாது என்பதைப் பிள்ளைகளுக்குப் புயியும் வகையில் தெரியப்படுத்த வேண்டும்.

- * குழந்தை பராமரிப்பாளர்களைத் தெரிவு செய்வதற்கு முன்னர் அவர்களது நேர்மை, கடந்தகால வரலாறு ஆகியன பற்றிச் சரியாக விசாரித்து அறிந்துகொள்ள வேண்டும்.

குழந்தைகள் தங்களது பாதுகாப்பைத் தாங்களே கவனிப்பதற்குப் பலவழிகள் உண்டு. அவற்றுள் சில இதோ:

- * நீங்கள் பாடசாலைக்குச் சென்று வரும் பாதையை உங்களது பெற்றோருக்குச் சொல்லி வையுங்கள்.

- * ஒவ்வொரு பிள்ளையும் தங்களது பெற்றோருடன் எவ்வாறு தொடர்பு கொள்ளலாம் என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

- * உங்கள் பெற்றோரின் உதவியுடன் அயலவர்கள் பற்றியும், உங்கள் பகுதிக்கான கூட்டுப் பெற்றார் நிலையம் பற்றியும் தெரிந்து வைத்திருங்கள்.

- * பொதுத் தொலைபேசி நிலையங்களில் எவ்வாறு தொலைபேசியைப் பாலிப்பது என்பது பற்றியும், பணம் செலுத்தாது எவ்வாறு தொலைபேசி மூலம் வீட்டுடன் தொடர்பு கொள்வது (collect call) என்பது பற்றியும் தெரிந்து வைத்திருங்கள்.

- * உங்கள் மீது கூடிய சிரத்தை காட்டும் நபர் பற்றி ஜாக்கிரதையாக இருக்கப் பழகிக் கொள்ளுங்கள்.

- * வாகனமொன்றுக்குள் இருக்கும் ஒருவருடன் கதைப்பதற்கு வாகனத்துக்கு மிக அருகாமைக்கு நீங்கள் செல்ல வேண்டியதில்லை.

- * உங்கள் பெற்றோரின் அனுமதியின்றி (29ம் பக்கம் பார்க்க)

கனடாவில் 2 ஸ்கள் நிதி செழிக்க...

நாடுங்கள்



போகி தம்பிராஜா F.C.M.A.
நிதி நிபுணர், ஆலோசகர்

- வளர்ச்சி நிதிகள் (Mutual Funds)
- வரி தவிர்க்கும் திட்டங்கள் (RRSP)
- குழந்தைக் கல்வி / சேமிப்புத் திட்டங்கள்
- இளையோர் நிரந்தர ஆயுள் காப்புறுதித் திட்டங்கள்
- முதியோர் மன ஆறுதல் திட்டங்கள்

இலவச ஆலோசனைகளுக்கு
இன்றே தொடர்புகொள்ளுங்கள்

(416) 412-4267

24 Hours / 7 Days a Week

FORTUNE
FINANCIAL

திருமணம், திருமணப் பதில்
திருமண புதை
கடை திறப்பு வைவாம்
புண்யாக வாசனம்
பூப்புனித நீராட்டு விழா
பூமாலை, ஆண்டாள் மாலை
மற்றும்



திருநாடும், தலை நாக பிசு
280 Wellesley Street East
Suite 2407
Toronto, Ontario
Canada
M4X 1J1
நாட்டு மணவரை
உலகப்பாலக
அலங்காரம்
பூஜைப் பொருட்கள்
இலை வைவங்களுக்கான
முத்துச் சப்பரம்

ஆகியவைகளுக்கு என்றும் எப்பொழுதும் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்

Tel: (416) 266-3333

628 E, Birchmount Road, Scarborough, Ontario. M1K 1P9



ஓன்றாறியோ வர்த்தக
சம்மேனனத்தின் சிறந்த
சேவைக்கான
விருது பெற்ற
நிறுவனம்



ஏசியன் கிளிக்கெட் கிளப்பினரின்
சிறந்த வர்த்தக
நிறுவனத்துக்கான
விருது பெற்ற
நிறுவனம்

ஸ்ரீ சிவா ஜூவலை

SRISIVA JEWELLERY

721 Bloor St. W., Toronto, Ontario. M6G 1H5

(416) 531-4867